

Q2345-337

ஒ

திரு நெல்வேவி
திரு. நேல்கியப்பர் காந்திமதி
தேவஸ்தான வரலாறு.

எழுதியவர்:

வி த து வான்

திரு. பு. சி. புன்னைவனநாத முதலியார் அவர்கள்,
 தலைமைத் தமிழ்ப் பேராசிரியர்,
 அரசு. சுவேரியர் கல்லூரி, பாளையகிளோட்டை.

வெளியிடுவோர்:

திரு. R. மோகன்ரங்கயா நாயுடு, பி.ச., பி.எல்.,
 தேவஸ்தான எக்விகியூட்டிவ் ஆபீஸர்,
 திரு நெல்வேவி.

தேவஸ்தான வெளியீடு

1942

ஸ்ரீ மீனாம்பிகை பிரஸ்
திருக்கல்வேலி.

பொருள்டக்கம்.

— அங்கூரம் —

	பக்கம்
பதிப்புரை	ii
நான்முகம்	iii
சுவாமி கோயில் அமைப்புப் படம்	vi
படத்திலுள்ள எண்ணும் விபரமும்	vii
அம்மன் கோயில் அமைப்புப் படம்	viii
கோயில் அமைப்பு - பொதுப்படம்	ix
1. தல விபரம்	1
2. காந்திமதியம்மன் கோயில்	7
நெல்லையப்பர் கோயில்	11
3. உட்கோயில், சுற்றுக்கோயில்களின் விபரம்	18
4. சிற்பச் சிறப்புகள்	19
5. திருநெல்வேலித் தல புராணம்	21
6. கல் வெட்டுக்கள்	25
7. கிராமங்கள், வரவு செலவு, விழாக்கள் முதலியவற்றின் விபரம்	27
8. தேவஸ்தான திருவாகம்	32
9. திருநெல்வேலியைப்பற்றிப் பாடியும் எழுதியும் உள்ள நூல்கள்	"
10. திருநெல்வேலிச் செய்யுட் கோவை	40

தனிப்படங்கள்.

ஊஞ்சல் மண்டபம்	6
சுவாமி கோயில்வாயிற் சிற்பமும், பெரிய கொடிமரமும்	13
தாம்பிர சபை	16
ஆனித்திருவிழா - திருத்தேர்	29

പഴിപ്പുരേ.

சென்னை, இந்துமத அறநிலையப் பாதுகாப்புக் கழக ஆணையாளர், திருவாளர் ராவப்பகதூர் C. M. இராமச்சங்கிரண் செட்டியார் அவர்கள் மீ. ஏ., பி. எல்., கடந் த ஆண்டு எல்லா அறநிலையங்களுக்கும் பிறப்பிவித்த சுற்றறிக்கைக் கிணங்கத் திருசெல்வேலி திரு. நெல்லையப்பார் காந்திமதி தேவஸ்தான வரலாறு எழுதப்பெறுவதாயிற்று. இத்தனை எழுதியுதவியவர்; பாளையங்கோட்டை, அர்ச். ச. வேவியர் கல்லூரித் தலைமைத்தமிழ்ப் பேராசிரியர், வித்துவான் திரு. பு. சி. புன்னைவனாத முதலியார் அவர்கள். இவர்கள், வரலாற்றுக்கு வேண்டிய பகுதி களைப் போதியவாறு ஆராய்ந்து எவரும் படித்தறியத்தக்க நடையில் எழுதியிருக்கின்றார்கள். இவர்கள் எழுதி முடித்த கையெழுத்துப்படி; ஆணையாளர் திரு. இராமச்சங்கிரண் செட்டியார் அவர்கள் பார்த்து ஒப்புக்கொடுத்தனர், அச்சிடப்பெறுவதாயிற்று. சுருங்கிய பக்கங்களில், நிதானமான குறைந்த விலையில் எவரும் படித்துத் தெரியத்தக்க வரலாற்றுப் பொருளைக் கொண்டு வெளிவரும் இச்சிறு வரலாறு; தமிழ் நாட்டின் பண்டை வரலாறு நாகரீகம் முதலியவற்றை விளக்க எழுதப் பெறும் பெருவரலாற்று நூலுக்கு ஒரு பிடிகையாகும்.

இக்கோயிலின் அமைப்புப்படம்; சிறிய வடிவிற் பெருகிய பல பொருள்களையும் விளக்க இருப்பினும், புத்தகத்தில் அச்சிட்டிருக்கும், ஊஞ்சல் மண்டபம், தாம்பிரசபை, சுவாமிகோயில் வாயிற் சிற்பமும் பெரிய கொடி மரமும், மாக்கானை இவற்றின் படங்கள் ஆலய அமைப்பில்லை என்கூற வேண்டும்.

இவ்வரலாற்றை எழுதிய முதலியார் அவர்களுக்கும், அன்புகூர்ந்து பார்த்துவிட அச்சிட ஆணையிட்டிருளிய அற நிலையப் பாதுகாப்பு ஆணையாளர் திரு. C. M. இராமச் சந்திரன் செட்டியார் அவர்களுக்கும், என் மனம்ராந்த நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திருநெல்வேலி } R. மோகனரங்கையா நாடு, ம. ஏ., பி. எல்.,
20-10-42 } எக்ஸிகியூடிடவ் ஆபீஸர்

நான் முகம்.

திருநெறிச் செல்லுர்காள்,

என்னயிய பிறவியாம் மக்கட் பிறவி யெதினார், தம்மையும் தலைவனையும் உணர்ந்து வழிபட்டு, ஈறிலாப் பேரின்ப வாழ்வு எப்தல் முறை. என்னில் நெய, இந்தனத்து எரி, மலரில் மணம்போல் இறை எங்கும் சிறைபொருளாயினும், கடமாடுங் கோயிலாம் அன்பர் உனத்தும் அவ்வன்பர்கள் வழிபடும் ஆவயத்தும் சிறப்பாய் அமர்ச் சிறுப்பன். இவ்வழிபாடுபற்றி “மாலற நேயம் மலிந்தவர் வேட்டமும் ஆவயந்தானும் ஆரனெனத் தொழுமே” என்றஞ்சினர் மேய்கண்டார். ஒள்ளவையாரும் “ஆவயன் தொழுவது சாலவ நன்று” என்பர் அப்பறும் “திருக்கோயில் இல்லா ஊர் திரு இல் ஊர்” என்றும் “கறைக்கண்டனுறை கோயில் கோ லக் கோபுரக் கோகாணம்” சூழ்தலே கால்களின் பயனென்றும் கூறுவர்.

இவ்வன்மை செறியுணர்ந்த பண்டைத் தமிழ் மன்னர்; திருக் கோயில்கள் அமைத்து அவற்றில் வழிபடுவோர்க்கு வேண்டும் சிறப்புப்பொருள்கள் முதலியனவதலி, செங்கெநிப்புப்படுத்தியள்ளார்கள். இது நம் துறைத்தனத்தார் அரை நூற்றுண்டுக்கு மேலாக அரிய மூற்சியிற் கண்டு படினடுத்து வெளியிட்டுவரும் தெள்ளித்திய சாசனாக் தோதுத்திகளால் விளங்கும்.

மேற்குறித்த கோயில்களில் சூலச்செசங்கையார் தலம் இருநூற் றஹுபத்துவான்கு; மூவர் அருள்மொழி பெற்றவை. இவற்றுள் சுரேமு பாண்டி நாட்டுள் இயைநதவை. இவை,

‘கூடல் புன்வாயில் குறிருவும் ஆப்பனூர்
ஏடகம் நேல்வேலி இராமேசம—ஆடானை
தென்பாங்குன் றமச்சியில் தென்திருப்பத் தார்காளை
வன்கொடுங்குன் றம்பு வணம்.’

என்ற பாடலால் நன்கு விளங்கும். இப்பதினான்குள் ஒன்று யிலங்கும் திருநெல்வேலித் தலைகரில் திருநெல்வேலியுடையார், (கெல்லை யப்பர்) திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார், (காந்திமதி) எழுங் தருளியிருக்கும் திருக்கோயில் வரலாறு; சிறு நூலாக எவ்ரும் படித்துணர்ந்து வழிபட்டு இன்புதும் முறையில் வெளிப்படுத்த வேண்டுமென்று, சேனின இந்து மத அழந்தீயப் பாதுகாப்புக் கழக ஆணையாளர் கைவத் திருவாளர் ராவ் பகதார் கோவை ம. ராமச்சந்திரன் கேட்டியார் அவர்கள் பி. பி. எல்., சற்றறிக்கை மூலம் ஆணையிட்டமைக் கிணங்க எழுதப்படுவதாயிற்று.

இவ்வரலாற்றை ஆணையாளர் விருப்பிற்கிணங்கி எழுத இசைக்தயான்; தலம், மூர்த்தி, தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறந்துவிளங்கும் இக்கோயிலின் பெருமையை உள்ளவாறு உணர்ந்து இந்நாலின் 32-ம் பக்கத்துக் காணப்படும் நூல்களை ஒருமதிக்குமேல் இருமதி தானுகி யாராய்ந்து பெருமதிபெற எழுதி முடித்தனன். பின்னர் இதன் கையெழுத்துப்படி திரு. C. M. இராமச்சங்கிரான் செட்டியார் அவர்களால் பார்த்து ஒப்புக்கொள்ளப்பட்டபின், அச்சிடப்பெறுவ தாயிற்று. அச்சிடுங் காலத்துக் கிடைக்கப்பெற்ற தென்னிந்திய சாசனத் தொகுதி ஸி; மேற்படி கல் வெட்டு 1927 அறிக்கை இவற்றைப் பார்வையிட்டதில் கண்ட உண்மைகள் பல. அவற்றைச் சமயம் வாய்த்துழி, தனி ஆராய்ச்சி நூலாக வெளியிடுதல் தகும்.

படத்திற் காணப்படும் இக்கோயிலமைப்பு முறை; முதலில் அமைத்த முழுதுகவ்டாம் பாஸ்டியன் காலத்தும், பின்னர் நின்ற சீர்நேடுமோறன் காலத்தும் இருந்த அமைப்பிலும் விரிந்தமைக்கப் பெற்றிருக்கிறது. ஈவாழி கோவில் மணி மண்டபம் (சோபான மண்டபம்) சொல்லும் 721-ல் ஆண்ட ஜயதுங்கநாட்டு வேன்றுமவன் கோண்ட பூதல வீர சங்கிலி வீரமார்த்தாண்ட வர்மன் (சிறைவாய் முத்தவர்) திருப்பணியாக அறுபத்துநான்குகால் ஒவ்வொன்றிலும் பிரிந்து அற்புதமாய்ப் பல ஒசையுடன் விளங்கும் ஒரே கற்கோடித் தூண்கள் சில அமைத்து. அழுகுபடுத்தியுள்ளார். அப்பொழுது விளங்கிய வடக்குரத்தீதி சேக்கிழார் மடத்துச் சிவபாதசேகரன் என்ற திருப்பணியாய்டாரும் மேலரதவீதிச் செங்கோல்மடம் சத்திய மேய்த்தூள் தரிசிகளின் மாவாவரும் சேசர் ந் து தெரிவித்ததின் பயனாக, தாமிப்ரசபைப் பத்தி தென்பிரகாரத்தில் அமைந்திருக்கின்ற மெய்யடியார் அறுபத்துறவர், தொகையடியார் ஓன்பதின்மராட்டிய செப்புருவங்கள் அமைத்துப் பூசை, விழா முதலியன டைப்பதற்கும் திருக்கல்யாணம் முதலிய விழாக் காலங்களில் வீதி எழுக்கிருத்துச் செய்வதற்கும் ஏற்பாடு செய்து வந்ததாகவும் தெரிகிறது.

இங்கீர் எல்லையுள் திருநாவுக்கரச நாயனர் மடம், காஞ்சிபுரம் மடம், கூபம் சிவமடம், திருஞானசம்பந்தர் மடம், வேம்பத்தார்மடம், சாசன மடம், செங்கோல் மடம், மேலம் மடம், சேக்கிழார் மடம், உமையொருபாக மடம், மரணிக்கவாசகர் சத்திரம், கண்ணப்பர் மடம் முதலிய பல சத்திரங்களும் திருமடங்களும் இருக்கின்றன.

இக்கோயில் அமுதுபடி சாத்துப்படி நான்தவனம் வீ எ கு முதலிய வகைக்கு; கி. பி. பத்தாம் நூற்றுண்டுமுதல் விளங்கிய

மூலவேந்தரும், வேவி ரும், பிற அண்பரும் செய்து தங்திருக்கும் சாசனங்கள் என்னீறாதன.


இத்தகைய சிறப்புவாய்ந்த கோயில் வரலாற்றைத் தல்புராணம், சீமைச்சரித்திரம் முதலியவற்றோடு ஆராய்ந்து எழுதுதற்கு வேண்டும் நூல் களை அவ்வப்பொழுது உதவி இவ்விறைபணி நிறைவேற்றச் செய்தவர்; தேவஸ்தான எக்ஸிகியூட்டிவீஸ் ஆபீசர் திருவானார் R. மோகன்ரஷ்கையா நாயுடு பி. ஏ. பி. எல்., அவர்கள். இவர்கள்; இக்கோயில் நிருவாகப் பொறுப்பை ஏற்றாளர் முதல் வேண்டும் திருப்பணிகள் செய்தும், விழாக்காலங்களில் தக்கார் சொற்பொழி வாற்றுவித்தும், வழிபாடிகட்கு வேண்டுவன புரிந்தும் எவர்க்கும் மகிழ்வூட்டி வருவது பாராட்டத்தக்கது.

இவ்வரலாற்றை விரைந்து இனிது ஒப்புநோக்கியுதவிய சைவப் பற்றும் தமிழ்ப்புலமையும் சான்ற ஆணையாளர் கோவை ம. இராமச்சாந்திரன் சேப்டியார் அவர்கள், தயிழ் நாட்டிலுள்ள கோயில் களின் அருமை பெருமை, அவற்றைக்குறித்த அருணமொழிகள், புராண வரலாறுகள், வழிபட்டுப் பேறுற்ற பெரியார்கள் விபரங்களையாவரும் அறிந்து பயனுறுத்தசெய்து வரும் முயற்சி; நாளைடவில் நம் நாட்டில் கடவுப்பற்றையும், அறிவையும், மக்கள் வாழ்வையும் மேம்படுத்துமென்பது தெளிவானது. இவர்கள் இத்தகைய தொண்டை இடைவிடாது செய்ய இறைவன் அருள்புரிச. யான் மேற்கொண்ட இச்சிறு பணி நிறைவேற்க காரணமாக இருந்த மேற்குறித்த இருவர் களுக்கும் என் அன்பார்க்க நன்றி பெரிதும் உரித்தாகின்றது.

இச்சிறுநால் சூத்திரம்போல் உருவிற் சிறிதாயினும் பொருளில் பெரிதாவது என்னும் உண்மை; ஊன்றிப் படிக்கும் அறி ஞார் உள்ளத்துத்தோன்றித் திகழ்வதாம். காலநீடிப்புக்கும் பக்கப் பெருக்கத்துக்குமஞ்சி, கோயிலைக்குறித்த மேற்கொள் நூல்களினின்றும் ஒன்றிரண்டு செய்யுட்களே எடுத்துக்காட்டப்பட்டிருக்கின்றன. இவை படிப்பவர்க்கு ஆர்வம் விளைத்து முழுதாலையும் பார்த்து இன்புறத் தாண்டுவனவாம். இவ்வரலாற்றைப் படித்தறியும் அன்பர்கள் குற்றங்களைந்து குணங்கொண்டு போற்றி ஊக்க வேண்டுகின்றேன்.

4. சி. புன்னைவனநாதன்,
தமிழ்ப் பேராசிரியர்,

“புலவரகம்” }
22-10-42 } அர்ச. ச.வேரியர் கல்லூரி,
பாளையங்கோட்டை.



சுவாமி நெல்லையப்பர்
கோயில்
அமைப்புப் படம்.

பாத்திலுள்ள எண் ணும் விபரமும்.


சுவாமி கோவில்.

- | | |
|---|--|
| 1. திரு. மூல லிங்கம் | 28. சரதேவர் |
| 2. வேண்டவளர்ந்த நாதர் | 29. சப்தமாதர் |
| 3. செல்லைக்கோவிஞ்சர் | 30. அறுபத்துமூவர் மூலவர் |
| 4. சந்திரகேசர் | 31. சோமாஸ்கந்தர் |
| 5. ஸ்ரீ தக்கணைமூர்த்தி | இராவணன் தாங்கு கைலாசமலை |
| 6. பிள்ளையார் | 32. சிவவிங்கம் & |
| 7. நக்திகேசரர் | முழுதுகண்டராமக்கோன் |
| 8. பிள்ளையார் உத்ஸவர் | 33. அறை |
| 9. பாண்டியராஜா உத்ஸவர் | 34. அறை |
| 10. கங்காளாநாதர் | 35. சப்பிரமணியர் |
| 11. சப்பிரமணியர் | 36. அறை |
| 12. சண்டேசரர் | 37. சந்தன நடராஜர் |
| 13. நடராஜர் உத்ஸவர் | 38. திருநடை சபை-தாம்பிரசபை |
| 14. மஹிஷாசுர மர்த்தனி | 39. அறை |
| 15. பால வைவாவர் | 40. தேவேந்திரவிங்கம் |
| 16. அறை | (சக்ஸராக்ஷலிங்கம்) |
| 17. சௌந்தர நடராஜர் | 41. குபேரவிங்கம் |
| 18. அறை | 42. அஷ்ட லக்ஷ்மிகள் |
| 19. பொல்லாப்பிள்ளையார்
பிள்ளைத்தொண்டுவிநாயகர்] | 43. சனீசர பகவான் |
| 20. சிவவிங்கம் | 44. அறை |
| 21. செல்லையைப்பர் & காந்திமதி
உத்ஸவமூர்த்தி | 45. பெரிய சபாபதி |
| 22. அறை | 46. சந்திரன் |
| 23. அறை | 47. சூரியன் |
| 24. அறை | 48. சக்சேரிப் பிள்ளையார் |
| 25. மடைப்பள்ளி | 49. ஸ்ரீ தக்கணைமூர்த்தி |
| 26. அறுபத்துமூவர் உத்ஸவர் | 50. திருப்பணி ஆறுமுகங்கினார்
முன் மண்டபம் |
| 27. சப்தரிவதிகள் | 51. ஷி சடுமண்டபம் |
| | 52. திருப்பணி ஆறுமுகங்கினார் |


53.	வண்ணியடி சாஸ்தா	64.	சிவலிங்கம்
54.	வைரவர்	65.	அறை
55.	நந்தவனம்	66.	அறை
56.	அபிஷேக தீர்த்தம் கிணறு	67.	குத்துப்பூரை
57.	அறை	68.	சிவலிங்கம்
58.	மீனுட்சிசுந்தரேசர்	69.	சிவலிங்கம்
59.	பண்ணிருதிருமுறைக் கோயில்	70.	சிவலிங்கம்
60.	கைலப்பாதர்-சிவலிங்கம்	71.	யாகசாலை மண்டபம்
61.	அனவரதகாண்நாதர் சிவலிங்கம்	72.	சோமவார மண்டபம்
62.	அறை	73.	மண்டபம்
63.	அறை	74.	நவக்கிரகம்
		75.	நந்தி (மாக்காளை)
		76.	கோபுரவாசல் மண்டபம்


அம்மன் கோவில்.

77.	ஸ்ரீகாங்கிமதியம்மன் கோயில்	93.	சிவலிங்கம்
78.	மண்டபங்களி	94.	காசிலிசுவாதர் சிவலிங்கம்
79.	சண்டேசரர்	95.	சப்பிரமணீயர்
80.	ஆறுமுகங்கினர்	96.	ஏசந்த மண்டபம்
81.	யாகசாலை மண்டபம்	97.	சங்கிலி மண்டபம்
82.	கிளிக்கூடு மண்டபம்	98.	மஞ்சைனொவடிவம்மன்
83.	அறை	99.	சாஸ்தா
84.	பசுப்புரை	100.	அறை
85.	ழுத்ததான் கோயில்	101.	ஸ்தாபித விங்கங்கள்
86.	மண்டபம்	102.	பசுப்புரை
87.	ஆயிரக்கால் மண்டபம்	103.	தெப்ப மண்டபம்
88.	வல்லைப் பணபதி	104.	நந்தவனம்
89.	மகாவிங்கம்	105.	பசுப்புரை
90.	கருமாறித்தீர்த்தம்	106.	பொற்றுமரைத் தீர்த்தம்
91.	கருமாறிசுப்பிரமணீயசுவாமி]	107.	ஊஞ்சல் மண்டபம்
92.	சிவலிங்கம்	108.	அம்மன் அம்பலம்



ஸ்ரீ காந்திமதியம்மன் கோயில் அமைப்புப் படம்.





ஸ்ரீ காந்திமதியம்மன் சுவாமி நேலலையப்பர் கோயில் அமைப்புப் படம்.

தி ரு நெ ள் வே வி
திரு. நெல்லையப்பர் காந்திமதி
தேவஸ்தான வரலாறு.

நெல்லையப்பர்

நெல்லையப்பர் காந்திமதி நீடுதல வேணுவனத் தெல்லை வரலா ரெடுத்துரைக்க — நெல்லை முருகன் ஒருகோட்டு முக்கண்ணன் மூவர் அருள்வேட்டு நிற்பன் அகம்.

1. தல விபரம்.

திருநெல்வேலி, திருநெல்வேலித் தாலுகாவின் நடுவில் உள்ளது. திருநெல்வேலித் தாலுகா, திரு நெல் வே வி ஜில்லாவிலுள்ள எட்டுத் தாலுகாக்களில் ஒன்று. திருநெல் வேவி தென்பாண்டி என்றழைக்கப்படும். பாண்டி நாடு தமிழ் நாட்டு முப்பகுதியுள் ஒன்று. இதனை ஆண்டு வந்த வர் பாண்டியர். மற்றவையாகிய சேர சோழ நாடுகளை முறையே சேர்கும் சோழரும் ஆண்டு வந்தனர்.

பாண்டிநாட்டின் மற்றொரு பகுதியாகும் வடபாண்டி யாகிய மதுரை, தலைநகராக விளங்கியதுபோலவே திருநெல் வேவியும் தலைநகராக விளங்கியுள்ளது. திருநெல்வேவி ஜில்லா அல்லது சீமையச்சார்ந்த கோற்கை மிகப் பழங்காலங்கொட்டே, பாண்டிய இளவரசரின் இருக்கை நகராக விளங்கியது. தத்துவப்பேராசிரியர் ராவ்பகதூர் P. சந்தரம் பிள்ளை; நிலமகளைப் பசுவாகவும், பரத கண்டத் தைப் பசுமடியாகவும், தென்பாண்டி நாட்டைப் பால் சொரி சுறையாகவும் சிறப்பித்துள்ளார்.

திருநெல்வேலிச் சீமையின் நான்கெல்லை; கிளரு மணி அருசி சொரி குற்றுலத்துக்குக் கிழுக்கு, முத்தமிழ் மதுரைக்குத் தெற்கு, திருச்செந்தூருக்கு மேற்கு, கண்ணியாகுமரியை அடுத்த சசீங்திரத்துக்கு வடக்கு என்பதாக நெல்லைத் தல பூராணம் வரையறுக்கிறது. இந்தியாவின் தென்கோடி ஜில்லாவாகிய இது, சென்னை மாகாணத்திலுள்ள 26 ஜில்லாக்களில் ஒன்று. இந்த ஜில்லாவின் விஸ்திரணம் 4325 சதுர மைல். பாண்டியன் தசாங்கச்சிறப்பிற் கூறப்படும் போருணை என்னும் தாம்பிரபரணி யாகிய ஜீவநதி; மேற்குத் தொடர்ச்சி மலையில் இள் எ அகத்தியர் மலையாகிய பொதிகையில் உற்பத்தியாகி, 75 மைல் நடந்து கொற்கையை அடுத்து, மன்னார்க்கூடாக்கடலில் சங்கமமாகிறது. இந்தியின் நீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்த ஏதுவாகக் கோடைமங்கல அணைமுதல் புதுக்குடி அணை ஈருக எட்டினைகள் கட்டப்பட்டுள்ளன. குற்றுலத்திலிருந்துவரும் சிற்றுறும், மணிமுத்தாறு, கடனையாறு, பச்சையாறு முதலியனவும் இந்தச் சீமையை வளம் படுத்துகின்றன. காவேரித்தீர நன்செய்களிலும் தாம்பிரபரணித்தீர நன்செய்கள் மேலானவை; அதிவிலையுள்ளவை. இந்த ஜில்லாவின் கடற்கரையோரம் நீளம் 85 மைல். மிதமான மழையும் உண்ணமும் உடையது. வைகாசி முதல், இரண்டு மூன்று மாதங்கள் சாரல் மிகுஞ்சிருக்கும். அப்பொழுது குற்றுலக்காட்சி மகிழ்ச்சி பயப்படு.

திருநெல்வேலித் தாலுகா:— இது 326 சதுர மைலில் 130 கிராமங்களையும் அவற்றில் 236000 ஜனங்களையுமடையது; தென்னிந்திய இருப்புப் பாதையால் இணைக்கப்பட்டிருப்பது. ஜில்லாத் தலைமை ஆபீசுகள் தாம்பிரபரணிக்குத் தென்கரையில் பாளையங்கோட்டை முனிசிபல் எல்லைக்குட்பட்ட கோக்கிரதளத்தில் இருக்கின்றன.

திருநெல்வேலி நகர்:— இது, திருநெல்வேலி ஜங்கன் இருப்புப்பாதை நிலையத்துக்கு மேற்கே 1 $\frac{1}{2}$ மைல் தூரத்தில் இருப்பது. நகர் நடுவில் திரு. நெல்லையப்பர் காங்கிரஸ் யம்மன் கோவில் விளங்குகிறது. அழகிய செல் வயல்கள் நகரைச் சூழ்ந்து வேலிபோல் விளங்கும். பஞ்ச சபை களில் ஒன்றுகிய தாம்பிர சபையை உடையது. பண்டு மூங்கிற்காடாயிருந்து வேணுவனம் என்ற பெயர் பெற்றது. சிவபெருமான், தம் நெவேத்தியத்திற்காக வேதசர்மா சிச்சை எடுத்துவந்து உலர்த்தியிருந்த நெல்லை, எதிர்பாராது பெய்த பெருமழு அடித்துப்போய்விடுமோ என்று வருந்தியதற்கு, நீராற் கேட்டையாதபடி வேவி யாக நின்று காத்தருளினமையால்; நேல்வேலி என்றழைக்கப் பட்டது. திரு. என்பது சிறப்பு அடைமொழி.

திருநெல்வேலிச் சரித்திர நூலாசிரியராகிய பிஷப் கால்டு வெல், இங்கர் மதுரையிலிருந்து அரசாண்ட நாயக்க மன்னர் காலத்தில் தென் பகுதியின் பிரதான நகரமா யிருந்தும், கோட்டையாற் காக்கப்படாதது; கிழக்கே 3 மைல் தூரத்திலுள்ள பாளையங்கோட்டை மதுரைக்குத் தெற்கேயுள்ள கோட்டை நகர்களில் கற்கோட்டையால் மிகப் பலமானதென்று கொள்ளப்பட்டதனால் என்றும், ஆங்கிலத்தில் (Tinnevelly) டின்னெவெலி என்றெழுதுவது சரியன்று திருநெல்வேலி என்றுதான் எழுதவேண்டும் என்றும் கூறியுள்ளார். கி.பி.7-ம் நூற்றுண்டில் விளங்கிய, சைவசமயாசாரியர் நால்வரிலொருவராகிய திருஞான சம்பந்த சுவாமிகள் திருநெல்வேலி என்ற பெயருடன் திருநெல்வேலிப்பதி கம் பாடியிருப்பதால், அதற்கு முன்ன ரும் திருநெல்வேலிப் பெயர் வழங்கப்பட்டிருக்கவேண்டும்.

பரண்டிய நாட்டிலுள்ள பாடல்பெற்ற பதினேண்கு தலங்களுள் ஒன்றுகிய இது, வேய்வனம் என்றும் அழைக்கப்படும்.

போக்கு வரவு வசதி கருதிச் சிந்துழுந்துறையை அடுத்துத் தாம்பிரபரணியாற்றல் இற்றைக்கு ஒரு நூற்றுண்டுக்குமுன், ஜில்லா நாயியர் செரிஷ்டதாராக விளங்கிய பேரருட் செல்வர் திருமணம் R. R. சௌலோசன முதலியார் பெரும் பொருட் செலவில் 11 கண்களுடன் செங்கல்லாற் கட்டிவைத்த பாலம்; பார்வைக்கு மகிழ்ச்சுட்டுவது. சுமார் 1000 அடி நீளமுள்ளது. இது வாட்டர்லா பாலத்தை ஒத்திருப்பதேன்று மதித்த கிழுக்கிங்தியக் கம்பெனி டிரைக்டர்கள் 1844-ல் பாலத்துக்கு மேற்கே ஒரு பேருங்கற்றுண் நாட்டி அதில் முதலியார் செயலைப் பாராட்டியுள்ளார்கள்.

சுவாமி நெல்லையப்பர் பெருவழி இது, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து நகருக்குச் செல்வது. சுமார் 1½ மைல் உள்ளது. வழியின் இருபக்கமும் எவ்விடமுங் காணப் பெருத மருதமரங்களின் சாலை அமைந்துள்ளது. செமண்டாலும், தாராலும் செப்பனிடப்பட்ட தளம் பரந்த ரஸ்தா வாலாயது. ரயிலை விட்டிறங்கியதும், நகரப் பஸ்களிலோ, ஜட்கா, மாட்டு வண்டிகளிலோ ஏறிச்செல்லலாம். வழி யில், பலவகைக் கடைகள், மரிகைகள், பாங்குகள், தந்தி தபால் ஆபிசு, லோக்கல் பண்டு முகமதியர் சத்திரம், மிருக வைத்தியசாலை, சி. எம். ஹெல்கூல், முனிசிபல் ஆபிஸ், தாலுகா ஆபிஸ், துரைத்தனத்தார் போதனுமுறைப் பாடசாலை இவைகளைப் பார்த்து மேல் நகரவளைவைக் கடந்ததும், அடிபரந்து மிக உயரமில்லாது விளங்கும் சுவாமி நெல்லையப்பர் கோவிற் கோபுரமாகிய தூலலிங்கத்தை

வழிபடலாம். போகப்போகத் தெப்பக்குளம், ஆதிசைவர் விடுகள், அனுப்பு மண்டபம் இவற்றைப் பார்த்து, நெல்லை யம்பலத்தைக்கண்டு வணங்கி தென்பக்கமாக ஒரு பர்லாங்கு செல்லும்பொழுது, அம்மன், சுவாமி தேர்கள், சரசுவதி கோவில், வேதாகம பாடசாலை, கடைகள், சௌந்திர சபை இவற்றைக் கடந்ததும், காந்திமதியின் அம்பலம் காணப்படும். அக்கோவிலுக்குள் நுழைந்து வழி பாடு செய்வதற்குமுன் அக்கீழ்ரதவீதி வழியே போனால் பாங்கு, கழுகம், வாகையடியம்மன் கோவில் இவற்றைப் பார்த்துத் தெற்கே 3 பர்லாங்கு தூரத்தில் திருநெல்வேலி டவுன் ஸ்டேஷன் இருக்கக் காணலாம். ஸ்டேஷன் ரஸ்தாவில் மந்திரமூர்த்தி வைக்கால், சத்திரம் சாவடிகள் இருக்கின்றன.

ரதவீதி முதலியன 1559-63-ல் ஆண்ட விசுவாாத நாயக்கரின் தளவாய் அரியாநாயக முதலியாரால் அணிவகுக் கப்பட்டவை. தெற்கு ரதவீதி முடிவில், சந்திப்பிள்ளையார் கோவிலும், மேலரதவீதியில் கடைகளும், லாலாச் சத்திர மும், வடக்கு ரதவீதியில் பல கடைகளும், சங்கரன்கோவில் தென்காசிக்குப் போகும் பாதைகளும் காணப்படும். வடபக்கம் தொண்டர்ந்தினர் கோவில், பிட்டாபுரத்தி யம்மன் கோவில் உள்ளன. மேல்பக்கம் செங்குஞ்சா, இடையர், முகமதியர் முதலியவர் குடியிருப்புள்ளது.

சத்திரங்கள்:— ஜங்ஷனில் லோக்கல்பண்டு சத்திரம், துவாதசி மடம், தருமபுர மடம், சந்திர விலாஸ் முதலியன வும், கிழக்கே ஞானமணியம்மாள் சத்திரமும், தெற்கே குறுக்குத்துறைச் சத்திரம் மடம் முதலியனவும் தங்கு வதற்கு வசதியானவை.



அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபம்.

2. காந்திமதியம்மன் கோவில்.

இக்கோவில் முகப்பில் அம்மன் அம்பலம் ஓன்றுள்ளது. இது, திரிசிரபுரம் சிவராமகாசியா பிள்ளையால் அமைக்கப்பட்டது. இதிலைமைந்துள்ள கணபதி, முருகர் இவர்களை வழிபட்டுக் கோபுரத்துட்ட செல்வோம். இக்கோபுரம் கி. ஏ. 1626-ல் அதாவது சுவாமி கோவில் கோபுரம் கட்டி இருப்பது வருடங்களின் பின் கட்டப்பட்டது. நுழைந்ததும், ஊஞ்சல் மண்டபம் காணப்படும்.

ஊஞ்சல் மண்டபம்:— இது, தத்துவம் 96 எண்பதை மக்கட்கு விளக்கிக் காட்டுவதுபோல் 96 திண்ணி ய கற்றுண்களால் அழகுபெற அமைக்கப்பட்டுள்ளது. தள வரிசை சலவைக் கற்களால் பத்திபத்தியாக விளங்குகிறது. வர்ணத் தூண்களின் அழகு மிக்கது. நிலைக் கண்ணுடு அறை அமைந்திருப்பது. ஐப்பசி மாதம் காாந் திமதி திருமணம் நிறைவேறியதும், 3 நாள் ஊஞ்சல் விழா நடை பெறும். நாள்மறைகளும், தேவாரம் திருவாசகங்களும், சமயச் சொற்பொழிவுகளும் நடைபெறுதற்கிடமானது. கோவில் நால் நிலையமும், தேவாரப் பாடசாலையும் அமைந்து சிறப்பது. பத்திரதீப, லட்சதீப விழாக்காலத்தில் திருவோலக் காட்சியும் இதில் காணலாம். இம்மண்டபம் அமைத்துவியவர், சிந்துஷ்டுந்துறைத் தீர்த்த மண்டப மாகிய தைப்பூசு மண்டபம் கட்டியருளிய சேர்களும் பிறவிப்பேருமாள் பிள்ளையன் அவர்கள்.

ஆக்கோட்டம். முன் 4 இது கோவிலீன் தென் கிழக்குப் பக்கம் அமைந்துள்ளது. இப்போது அம்மன் கோவிலீன் வடகிழக்கில் அமைந்து, இதில் அடிடேகத்துக்குப் பயன்படும்படி ஆனிரைகள் பொருங்தியுள்ளன.

திருக்கல்யாண மண்டபம்:— பசுத்தொழுவுக்கு மேல் புறம் இம்மண்டபம் 520 அடி நீளம் 63 அடி அகலமுடன் ஆயிரக்கால் மண்டபம் என்ற சிறப்புடன் விளங்குகிறது. இநில் காந்தியதீயம்மன் திருமணச் சடங்கும், பங்குனி உத்திரச் செங்கோல் திருவிழாவும் நடக்கும்.

போற்றுமரை:— இது ஊஞ்சல் மண்டபத்துக்கு வடபுறம் விளங்கும் புண்ணிய தீர்த்தம். அமைவனத்தனும் கிவபெருமானே நீர் வடிவாயினன். பிரமன் பொன் மலரோடு வங்கெழுந்தனன். ஆகவே, இத்தடம் பொற் றுமரை என்ற பெயர் பெறுவதற்கிறது. இப்பொய்கையின் நாலா பக்கமும் கற் படித்துறைகளும், சுற்றுக்கால் மண்டபமும் அபைந்துள்ளன. இதன் கீழ்ப்புறம் படித்துறை மண்டபம் படித்துறைகள் திருவாவடுதுறை ஆதீனத்தாராலும், தென்புறம் படித்துறை, மண்டபம் தருமபுரம் ஆதீனத்தாராலும், மேல்புறம் வடபுறம் மேல்பாதிப் படித்துறை மண்டபங்கள், கி. பி. 1756ல் மகமதீசுபுகான் அகிகாரியாக வி. எங் கிய வேங்கடகிருஷ்ண முதலியாராலும், வடபுறம் கீழ்பாதிப் படித்துறையும் மண்டபமும் ஆயம் தானப்ப முதலியாராலும் செய்தமைக்கப்பட்டன. இப்பொழுது சுமார் 20 வருடங்கட்குமுன், கற்பூரப்பணி விடை சிவசூரியப் பரதேசியாரின் பெருமூயற்சியால் மேற்படி படித்துறைகள் மாற்றிப் புதுப்பிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மேலரதவி தீயிலுள்ள சுந்தரத்தோழினினை வீடு முதல் மடைவைத்து வாய்க்காலநீர் இப்பொய்கைக்குக் கொண்டுவரப்பட்டுப் பின் கல்லத்தி முடுக்கு வழியாக நகர்க்குக் கீழ்ப்புறமுள்ள தெப்பக்குளத்துக்கும் கொண்டு போகப்படுகிறது. இப்பொற்றுமரையில் மாசி மாதம் மகநாளில் திருநாவுக்கரசு நாயனார் தெப்பவிழா நடைபெறும்.

அருந்திருவினோயாடல்களுக்கு இடமான இப்பொற்றுமரையில் கோடிச் சந்தியாவத்னம் செய்து, பின் தடாகத்தின் மேல்புறம் அமர்ந்திருக்கும் பொல்லாப்பிள்ளோயார், வாணி, தக்கணமூர்த்தி, பால்வண்ணநாதர் இவர்களை வழிபட்டு, அம்மன் கோவிலுக்குட் போவோம்.

அம்மன் கோவில்:— சுந்தரத்தோழுபிள்ளையின் தருமாகிய நிருதிமண்டபத்திற்கு வடபக்கமிருக்கும் கொடி மரப்பக்கம் நந்தியை வணங்கிக் கோவிலுள்போய், இடது புறமாகத்திரும்பி மணி மண்டபம் வழியாக நடுமண்டபம் புகுந்து, கர்ப்பக்கிருகத்தில், தலையில் வயிரமணிமுடி ராக்கடி முதலியனவும் முகத்தில் பொட்டு மூக்குத்தி புலாக்கும், மார்பில் நவமணிவட முதலியனவும், அடியில் மணிச்சிலம் பும் அழகுபெற; வலக்கையுயர்த்தி இடக்கை தாழ்த்தியும், தாமரை, கிளி இவற்றுடன் ஒளிசிறங்கும் துவிளங்கும் வடிவாளை வணங்கிக் திருநீறு குங்குமம் பெற்றணிந்து, நடுமண்டபம் வடபால் விளங்கும் பொன்மயமான பள்ளியறையைக் கண்டு, அர்த்தசாமவேளையில் சிவன் உழையோடு அமர்ந்திருப்பதற்கான ஆராதனைக்காலத்தில் தரிசனம் பெற வேண்டும் என்ற ஆர்வமுடன் திரும்பிப் பிரகாரமாகவரின், கண்ணியில் அமர்ந்துள்ள கணபதியையும், வாயுவில் விளங்கும் முருகனையும் வழிபட்டு, உழையின் திருமஞ்சனக் காப்புப் பொட்டிட்டுச் சண்டேசரரை வணங்கிப் பின் பிரதோதவிழா மண்டபத்தைக்கடந்து, ஈசானத்தில் எழுந்தருளியிருக்கும் ஆறுமுகப்பெருமாணையும் வழி பட்டு வெளிப்பிரகாரம் வலம் வருவோம். ஆயிரக்கால் மண்டபத்தையடுத்த வடபுறம், மேல்புறம் பிரகாரம் முக்கால் பங்கும் (நாலுகால் மண்டபத்துடன்) தளவாய் அழகப்ப முதலியார் தருமம். மேல்புறங் காற்பங்கும் வடபுறம்

பிரகாரமும் ஒருபத்தி மண்டபமும் மண்டபப்படி திருமலையப்பகிள்ளையன் தருமம்.

கருமாறித் தீர்த்தம்:— இது மேல்ப்பிரகாரத்தில் இருப்பது. துருவாசமுனி சாபத்தால் யானையான இந்திரத்துய்மன் என்ற மன்னன் இதில் மூழ்கியதும் தன் பழைய தேவவடிவை அடைந்ததனால், இது கருமாறி என்றழைக்கப்பட்டது. அம்மன்கோவில் வெளி வடப்பிரகாரத்தில் ஆறுகாலதீர்த்தக்ஞுண்டம் உள்ளது.

கோவிலின் பழமை:— அம்மன் கோவிலும் சவாமி கோவிலும் புராணப்படி முதலில் முழுகண்டராம பாண்டியனாலும், சின் கி. பி. 7-ம் நூற்றுண்டினங்கிய நின்றசீர் நேமோறாலும் கட்டப்பட்டனவாம். கோவில்கள் இரண்டும் தனித்தனியாக விளங்கின.

பின் அமைப்பு:— இடை வெளியை அழுபடுத்த இருவர் முயற்சி ஏற்பட்டது. கி. பி. 1647-ல் வடமலையப்பிள்ளையன் இரண்டு கோவிலையும் இஜைக்கவிரும்பிச் சங்கிலி மண்டபத்தை அமைத்தனர். இதில் பச்சைவடிவாள், காசி விசுவநாதர், சாததர், அனுமர் அர்ச்சன தீமர்கள் அமைக்கப்பட்டுள்ளார். இம்மண்டபத்துக்கு மேல்பக்கங் தெற் கோரம் குமரன் கோவில் அமைந்துள்ளது. இதில் கந்த சட்டி விழா ஆறுநாளும் நடைபெறும். சங்கிலி மண்டபத்தொண் அமைப்பு வியப்புக்கிடமானது.

சங்கிலி மண்டபத்துக்கு மேல்புறம் வெளி யான இடத்தில் 1756-ல் வேங்கடகிருஷ்ண முதலியார் தென்னாம் பிள்ளை முதலியனவைத்து நந்தவனம் அமைத்துள்ளார். இங்நந்தவனத்தின் நடுவில் நூறுகால்களுடன் சதுரம்பட-

அமைந்துள்ள வசந்தமண்டபம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இளவேனிற் காலமாகிய சித்திரை வைகாசி மாதங்களில் நெல்லையப்பருக்கும் காந்திமதிக்கும் வசந்த விழா மண்டபப் படிகள் சிறப்பாக நடைபெறும். மின்சார விளக்கு அமைப்புடன் விளங்கும் இது; சமயச் சொற்பொழிவுகட்கும் இசையரங்கு முதலியவற்றிற்கும் மிகப் பொருத்தமாக விளங்கிவருகிறது.

சுவாமி நெல்லையப்பர் கோவில்.

சுவாமி கோவில் தெற்குப் பிரகாரம் மத்தியில் தட்சிணமூர்த்திகோவில் முன், சங்கிலி மண்டபத் தொடர்ச்சி வடக்கோரத்தில் நடுக்கோபுரம் உள்ளது. இதற்குத் தெற்குப்பக்கமுள்ள மண்டபம் வடமலையப்ப பிள்ளையன் உடன்பிறந்தார் தருமம். சங்கிலி மண்டபங்கட்டிய வடமலையப்ப பிள்ளையன் அவர்களே சுவாமி கோவில் பிரகாரங்களில் வடபிரகாரம் நீங்கலானவற்றை அமைத்திருப்பவர். வடக்குப் பிரகாரம்; பிள்ளையன் மைத்துனர் திருமலைக்கோழுந்துப் பிள்ளையனாலும் பொது மக்களாலும் கட்டப்பட்டது. இப்பிரகாரம் சீபலி மண்டபப் பிரகாரம் எனப்படும். இப்பிரகாரம் மண்டபங்கள் உயர்ந்து பருத்தகற்றுங்களால் தாங்கப்பட்டும், கற்றளவுரிசையிடப்பட்டும் உள்ளன.

தெற்குப் பிரகாரம்:- தெற்குப் பிரகாரம் தென்பக்கம் கீழோரமுதல் பேராலவட்டம், கொடி, வாகனங்கள், தோரணங்கள் இவை வைக்கப்படும் அறைகள் விளங்கும். அறைகளுக்கு முன்விற்குஞ் தூண்களில் பிள்ளையன் காலம் வரை அரசாண்ட நாயக்க மன்னர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை; மதுரைப் புது மண்டபச்


சிற்பத்தை கிணப்பூட்டும். இப்பிரகாரத்தின் தென்மேற்கில் திருப்பணி மண்டபம் உள்ளது. 6-வது 7-வது விழாநாட்களில் சுவாமியும் அம்மலும் இங்கு எழுந்தருள்வர்.

ஆறுமுகமினார் கோவில்:— இது இப்பிரகார வாயு திசையில் பெரிதாக அமைந்துள்ளது. ஓரே கல்லிலேயே மயில் வாகனத்தில் அறுமுகப்பெருமான் வள்ளி தெய்வ யானையுடன் எழுந்தருளியிருக்கும் காட்சி மாட்சியானதே. 1642-ல் திருச்செந்தூரில் முருகப்பெருமானைப் பகைவர் கைப்பட்டிருந்ததினின்றும் மீட்டுப்பிரதிட்டித்த பிளையன் அவர்களே இக்கோவிலையும் அமைத்துள்ளார்.

மேலப் பிரகாரம்:— இதன் நடுவில் மேலக்கோபுர மிருக்கிறது. சுதைப்பிளையார் பிரதிட்டையும், வெள்ளிக் கோரத மண்டபமும் குறிப்பிடத்தக்கன.

வடக்குப் பிரகாரம்:— இதன் நடுவில் வடக்குக் கோபுரம் இருக்கின்றது. ஆண்டுக்கிருநாள் திறக்கப்படும். சுவாமி ஆறுகாலத் தீர்த்தக்குண்டம் இங்கு உள்ளது. சசான வெளியில் யானை கட்டுவதுண்டு.

கீழ்ப் பிரகாரம்:— இதன் வடபக்கம் 78 திண்ணிய வருணத்தூண்களுடன் கூடிய சோமவார மண்டபம் விளங்கும். இதில் அமைந்துள்ள கல் உத்தரங்களும், வளைவுகளும் மர உத்தரங்கள் வளைவுகள் போலவே கவின்பெறுகின்றன. இவ்வழகு காணுவண்ணம் சிவப்பு மஞ்சள் வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில் புரட்டாசியில் நவராத்திரி விழாவும், கார்த்திகையில் சோமவார மண்டபப் படிகளும் நடைபெறும். இம்மண்டபத்துக்கு மேல்பக்கம்,



14-ம் பக்கம் பர்க்கவுட்.

சவாயி கோவில் வாயிற் சிறபழும், பேரிய கோட்டமரழும்.

வண்ணியடிச் சாத்தனர், யாகசாலை, வயிரவர் தங்கும் மண்டபங்கள் உள்ளன. அர்த்தசாம முடிவில் வயிரவர் பூசை காணத்தக்கது. நடுவில் சங்கிதி ரிஷப மண்டபத் துக்கு வடக்கே நவக்கிரக மண்டபம் உள்ளது. சுவாமி சங்கிதி வழியாகக் கோவிலுள் நுழையும் அன்பர்கள் முதலில் நெல்லையம்பலத்திலுள் பிள்ளையார், முருகரைக் கும்பிட்டுக் கோபுரவாயிலில் நுழைந்ததும், தி ரு வா கி தொழுது தென்புறம் சைவசமய சூரவர்களுடன் சேக்கிழா ரும் எழுந்தருள்மிகுருக்கும் கோவிலை வழிபட்டு, சர்வஙல் வாத்திய மண்டபத்தில் அமர்ந்து; பாசம் என்னும் பலி பீடம் பின்னதாகவும் பசவாம் இடபம் இடையதாகவும் பதி என்னும் சிவம் முன்னதாகவும் உள்ள தத்துவக் குறியை நினைந்து, பெரிய இடபத்தை வழிபட்டுச் சுவாமி கோவிலுட் புகவேண்டும். இந்த ரிஷப மண்டபம் கி. பி. 1654-ல் சிவந்தியப்ப நாயக்கரால் செய்யப்பட்டது. இதன் முன்னுள்ள பேரிய கோடிமரம் கி. பி. 1555-ல் காளையுத்தி வைகாசிமீ பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. சர்வ நல் வாத்திய மண்டபத்தூண்களில் விளங்கும் கற்சிற்பங்களும், கோவில்வாயிற்றுண்களில் விளங்கும் விசித்திர வீரபத்திரர் முதலிய விக்கிரகங்களும், நம் நாட்டுப் பண்டைச்சிற்றி களின் கைத்தொழில் வன்மையைக் காட்டுவன.

உள்வாயிலில் நந்திதேவரை வழிபட்டுச் சிறிய கொடி மரத்தையும் சூரிய தேவனையும் வணங்கி மணி மண்டபம் வழியாகப்போய் வேனுவனநாதரை வழிபடலாம். இம் மணிமண்டபம் மிக விசித்திரமானது. ஓரே பெருங்கல்லில் 64 தூண்கள் அமையும்படியும், ஒவ்வொரு சிறு தூணையும் ஒலிப்பித்துக் கவனித்தால் ஒவ்வொரிசை வெளிப்படும்படியும், அமைந்திருப்பது; வியப்பையும் மகிழ்ச்சியையும்


பெருக்கும். இம் மண்டபம் அமைத்தவர் கி. பி. 7-ம் நூற்றுண்டில் விளங்கிய சூன்பாண்டியன் என்னும் நின்றசீர்க்கேமோறனுரே.

“நீதி தழைத்தோங்கு திருநெல்வேலிகாதர் முன்பு கிலைபெற்றேங்கச் சோதி மணிமண்டபத்தைச் தூயமாகமேறு வென்துலங்கச்செய்தே வேதிகை பொற்படி தூண்கள் விளங்குதிருவாயிலணி வீரவிச்சூழ்ந்த கோதில் மணிக் கோபுரம் சேஷ் மதிலூம் வேள்விடையூங் குலவச்செய்தான்”

என்ற தல புராணசெய்யுள் மேற்கண்ட நெடுமாறனார் இயற்றிய திருப்பணிகளை வலியுறுத்தும்.

பிடம் ஒவ்வொன்றும் 21 உள்ளடக்கி முழுதுகண்ட ராமபாண்டியன் வேண்ட மென்மேல் வளர்ந்த தினால் வேண்டவளாந்தாதர் என்றழைக்கப்படும் சிவலிங்கத்தை வழிபடுவோம். இங்காதர்க்கு வடபால் திருமால் நேல்லீக் கோவிந்தர் என்ற பெயருடன் சேஷசயனங்கொண்டிருக்கிறவரை வழிபட்டு, செல்லி விழில் நடுமண்டபத்திலுள்ள பின்னையார், சந்திரசேகரர் முதலியவர்களை வணங்கி, சிவலோகப் பத்தியாகும் உட்பிரகாரத்தை வலம்வரின், தெட்ச ணமூர்த்தி, தாருகாவன முனிவரின் சென்மம் ஈடேற இறைவன் எடுத்த பிச்சாடனவழிவம், சண்டேசரர் இவர்களை வழிபட்டுச் சென்றால்; வடபிரகாரத்தில் பள்ளத்தில் சிவலிங்கம் சிறப்புடன் தோன்றும். இதுதான் மூங்கில் மூனையிற்றேன்றி முழுதுகண்டராமக்கோனுக்கு முத்தியளித்த வேணுவனாதர். நெல்லீயப்பரும் ஆவர். மற்றத் தளவரிசைக்குத் தாழ்ந்திருக்கும் ஆலயத்திலிருப்பதால், இது முதலில் முழுதுகண்ட ராமபாண்டியனுற் கட்டப் பட்டிருக்கவேண்டும் என்பது சந்தரபாண்டியன் சாசனம் ஒன்றால் விளங்கும்.

பின் நடேசர், துர்க்கை, பாலவயிரவரைத் தரிசித்துத் தென்புறப் பிரகாரம்வரின், அங்கு உற்சவ சைவகுரவர், சந்தாஞ்சாரியர், ஏழு கண்ணியர், எழுமுனிவர் மெய்யடி யார் அறுபத்துமூவர், இவர்கள் சிலை பொன் மூர்த்தங் களையும் பொல்லாப் பிள்ளையார், இராவணேஸ்வரன் தாங்கி கிற்கு முறையில் உயர்ந்த பேடத்தில் விளங்கும் திருக் கைலாய மணக்கோலக்காட்சி இவையுங் கண்டு வழி படலாம்.



தாம்பிர சபை.

மேல்புறப் பிரகாரத்தில் தாம்பிர சபை; கல்வளைவு மண்டபச் சிறப்புடன் விளங்குகின்றது. மார்கழித் திருவாதிரை நாளில் நடேசர் இதில் நடந்தும் புரிந்தருளுவா-

இம்மண்டபம் மேல்பக்கம் முழுதுகண்ட ராமக்கோன் உருவம் அமைத்திருக்கிறது. தாம்பிரசபையின் பின்னுள்ள சந்தனச்சபாபதியைவழிபட்டு வடக்குப் பிரகாரத்திலுள்ள அட்டலட்சுமி, சனி, ஆயிரமாவருவாரிலிங்கம் கண் டு அபிடேக்கீர் தெளித்துப் பின்னர் தைல அறைக்கு வடக்கே காரைக்கால் அம்மைக்கு அருள்புரிந்த பெரிய நடேசர் கோவில்புகுஞ்சு வணங்குவோம். பின் குபேரலிங்கம், சந்திரலூர்த்தியை வணங்கி வெளியே வந்து, நவக்கிரக மண்டபத்தைச் சூழ்ந்து, கும்பாபிடேகச் சிறுமண்டபத் திருங்து தெற்கே சென்றால், மேற்கு நோக்கிய சைலப்பர் கோவில் காணப்படும். என்னென்ற அறையை அடுத்துக் கீழ்ப்பக்கம் அனவரதாதர் காந்திமதியம்மை ஆலயம் அமைஷ துள்ளது. இது முகமதாலி ஸ்தானுதிபதி மாவஸ்காவின் மனைவி நோய் போக்கிய அற்புதத்தால் அமைக்கப்பட்டது. அன்வர்சுடன்கான் பெயரிட்ட தெய்வம், பின்னர் அனவரதாதன் என்றுயிற்றென்பாரும் உளர்.

கோவில் அமைப்பு:- நகர் நடுமணியாக விளங்கும் இக்கோவில்; மொத்தத்தில் 850 அடி நீளம் 756 அடி அகலங்கொண்ட எல்லையுள் அடங்கியது. அம்மன்கோவில் சுவாமி கோவில் என்ற சமமான இருபெரும் பிரிவைக் கொண்டது. ஒவ்வொரு கோவிலுக்கும் கீழ்ப்பக்கத்தில் பெரிய கோபுரங்கள் இருக்கின்றன. அம்மன்கோவில் தென்பக்கம் ஓர் வாயிலும், வடபக்கம் சுக்கிலிமண்டபத் திறுதியில் ஓர் வாயிலும் இருப்பதுபோலச் சுவாமிகோவில் வடபுறம் ஒரு வாயிலும், மேல்புறம் ஒரு வாயிலும் இருக்கின்றன.

தீர்த்தங்கள்:- இத்தைத்தில் மொத்தம் 32 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் 9 தீர்த்தங்கள் முக்கியமானவை.

இவற்றில் பொற்றுமரை, கருமாறி, வயிரவ தீர்த்தம், சர்வ தீர்த்தம் இங்கான்கும் கோவிலுள் அமைந்தவை. கம்பை, தெப்பக்குளம், சிங்குடுங்குறை, துர்க்கை தீர் தம், குறுக்குத்துறை ஆகிய ஜூங்கும் கோவிலுக்கு வெளியில் இருப்பவை. ஸ்தல விருட்சம்—மூங்கில்.

ஆறு சபைகள்.

1. சிங்குடுங்குறையினில் தீர்த்த சபை.
2. சங்கரன்கோவில் ரஸ்தாவில் 10 மைல் தூரத்தில் உள்ள மானாரில், ஆச்சரிய சபை.
3. அம்ஷிகை கோவில் முன்னிடம் வடபால், சிவன் ஆனந்த நடனம்புரி சௌந்தர சபை.
4. அம்பிகையாலயத்து விலாப்புறம் கல்யாண சபை
(திருக்கல்யாண மண்டபம்)
5. சுவாமி கோவில் முன்னுளது அழிய ராஜசபை.
6. சுவாமி கோவிலுள் வாயுதிக்கில் மேன்மையான தாம்பிர சபை.

3. உட்கோவில், சுற்றுக்கோவில்களின் விபரம்.

கோவிலுக்குள் விளங்கும் மஞ்சளைவடிவம்மன், கருமாறிச் சுப்பிரமணியசாமி, நடுக்கோபுரம் தெக்கண்மூர்த்தி, அனவரதாதன், பெரிய சபாபதி, திருப்பணி ஆறுமுக நயினூர் முதலியவர்கள்போக, தேவஸ்தான முகப்பில் நெல்லையம்பல விநாயகர், முருகர், தேரடிக் கருப்பசாமி, சௌந்திர சபை மாழுரநாதர், ஆத்தியாடி விநாயகர், அம்மன் சங்கிதி வடபால் கரும்பனை வீரச்சாத்தா, கீழ் ரதவீதிக்

குளத்தூர்ச் சாத்தா, பூதத்தான் கோவில், வாகையழி யம்மன், சந்திவிநாயகர், கல்லீண அடைக்கல விநாயகர், பேட்டை மார்க்கம் ஆலடி விநாயகர், வேணுவனக்குமர், தடிவீரச்சாத்தா, கம்பாநதிக் காமாட்சி, வடக்குப் பக்கம் பிட்டாபுரத்தியம்மன், தொண்டர்கள்குமினர், குத்துப்புரை ஈசான விநாயகர், தெப்பக்குளத்தெரு பெரியசாமி சாத்தா, ஷடி அங்குர விநாயகர், தெப்ப மண்டபம் மீனுட்சி சந்த ரேசர், வலம்புளியம்மன், நிலத்தேர் சம்பந்தர், கீழப்புதுத் தெரு மாரியம்மன், திருப்பணி விநாயகர் இம்மூர்த்திகளின் கோவில்கள் உள்ளன.

நகர்க்கு வெளியில், கறுப்பன்துறை அழியாபதீசுரர், சிக்கல்நரசையபுரம்-எட்டுக்கண்ணலூறு தூர்க்கை, வீரராகவ ஏரம் அனுமார், மேலப்பாளையம் கற்பகவிநாயகர், சேந்தி மங்கலம் பி ஸ் ளை ய ரார், நல்லாம்பிள்ளைபெத்தம்மன், திருப்பணி கரிசற்குளம் அனவரத விநாயகர், திருப்பணிச் செட்டிகுளம் வடிவம்மன். இவர்கள் கோவில்களும் உள்ளன. ஆக இருவகையிலும் 39 கோவில்கள் உள்ளன. இவற்றில் சில கோவில்களுக்குத் தலைத் தருமகர்த்தர்கள் உண்டு.

4. சிற்பச் சிறப்புகள்.

இக்கோவில் மூன் மண்டபங்களாகிய இரண்டம்பலங்களும் மர அலங்கார வேலைப்பாடு வாய்ந்தனவ. இத்தகைய வேலைப்பாடுகள், பொதுவாக மரத்தேர்களில் அமைந்திருப்பன. சிலவகைச் சித்திரப்பாடமைந்த மரச் சிற்பத் திறக்களைச் சீபுவி மண்டபத்தில் தெக்கனுழூர்த்தி முகப்பிலும் கண்டு கவரிக்கலாம்.

சுவாமி கோவிலில் சங்கிதி ரிஷப மண்டபத்துக்குச் செற்கே கற்றாண்களில் விளங்கும் இசையாளர், வீரர்கள் விளங்கும் அருடம் கண்டு மகிழ்த்தக்கவை. பெரிய கொடி மரத்துக்கு மேற்கே கோவில் மூகப்பு மண்டபத்திற் தூண் களில் வீரபத்தீர் முதலிய விக்கிரகங்களும் கற்சிற்பியின் கைத்திறனைக் காட்டுவன.

கோவில் மனிமண்டபத்தின் அமைப்பும் சிறப்பானது. இதில் உள்ள தூண்களில் சில ஒவ்வொன்றிலும் 64 தூண் கள் தனித்தனி விளங்கும்படியும், வெவ்வேறு இசையைப் பிறப்பிக்கும்படியும் அமைக்கப்பட்டிருப்பது; எங்குங் காணமுடியாத அற்புதச் சிறப் வேலைப்பாடாம்.

ஈசான் திசையில் விளங்கும் பெரிய நடேசரின் செப்பு விக்கிரகம் உண்மையில் ஒருவர் ஆடுவதுபோன்ற அழகுடன் விளங்குகிறது.

தெற்குப் பிரகாரத்தில் பொல்லாப் பிள்ளையார் கோவி வில் எதிரிலுள்ள பிள்ளைத் தொண்டு கல்லாலமைந்திருப்பது செல்பவர் மெய்வலியைச் சோதிக்க விளங்குவது. மேலும் பிரகாரத்தில் கல்லினுலமைக்கப்பட்ட நடன மண்டபமும் தாம்பிரசபையும் அதில் மரத்தில் சித்தரித்திருக்கும் சிறபங்களும், தாம்பிரசபைக்கு வடபக்கம் நடராஜர் சிலா விக்கிரகமும் அரிய வேலைப்பாடுகளுடையன.

சீபவி மண்டபப்பிரகாரத்திலுள்ள திருப்பணி ஆறுமுக நயினர் விக்கிரகம்; ஒரே கல்லில் மயில் வாகனத்தோடும் துணையியர்களோடும் செய்து விளங்குவது விசித்திரமானது.

சுங்கிலி மண்டபம், வசந்த மண்டபம், சேரமவார மண்டபம், ஊஞ்சல் மண்டபம் இவற்றின் அமைப்பு, பண்டைக்காலத் திராவிட நாகரிகச் சின்னங்மாம்.

சுதையினால் அமைந்திருக்கும் பெரிய ரிஷபம்; இரா மேசரம், தஞ்சை முதலிய இடங்களை நினைப்பூட்டுவதாம்.

சிவலோகப் பத்தியிலுள்ள கல்வெட்டுக்களும் சுத்த மாகப் பிரதியெடுத்துப் போற்றப்பட வேண்டியனவ.

கோவிலிலுள்ள கொடி வகைகள், வாகனங்கள், பழமையானவை.

5. திருநெல்வேலித் தலபுராணம்.

புராண வரலாறு:- சூதமுனிவர் நைமிசாரணிய முனி வர்கட்குத் திருநெல்வேலித் தலம், மூர்த்தி, தீர்த்தம், சிழாக் கள் இவற்றையும், தரிசித்து முத்தியடைந்தவர்கள் பெருமை முத்தியடைந்த முறைமை இவற்றையும் விரிவாகச் சொல்லி னர். வடமொழியில் இருந்த புராணம் நீலகண்ட சாஸ் திரியார் உதவியால் தமிழிற் பாடப்படுவதாயிற்று. பாடிய வர்; திருநெல்வேலி வேளாளர் நெல்லையப்ப பிள்ளை என்ற புலவர். அமைச்சர் அம்பலவாண பிள்ளைக்குத் தமையனார். மிகுந்த சிவப் பற்றுடையவர். சிவபெருமான் திருவருள் ஆணைக்கிசைந்தே பாடினர். கந்த புராணத்தைக் கச்சியப்ப சிவாசாரியர்க்குத் திருத்தி யுதவிய முருகப்பெருமானை யொப்ப, இவரியற்றிய தலபுராணமும் நெல்லையப்பரால் அவ்வப்பொழுது திருத்தியுதவப்பட்டது. நைமிசாரணியச் சருக்கம் முதல், தலபுராணம் படித்த வேதியனைக் கண்ட பாவி கதியடைந்த சருக்கம் ஈருக 120 சருக்கங்களில் 6891 செய்யுள்கள் கொண்டது. முத்தப்பவள்ளு தூண்டுதலின் பேரில் இயற்றப்பட்டுச் சங்கரமூர்த்திப் பிள்ளையன் முதலி யோர் போற்றச் சங்கிதியில் அரங்கேற்றப்பட்டது. புராணத்தை யிகழ்ந்த நாகப்பன் சூன்ம நோயாற் பொன்றி னன்; பாராட்டிப் படித்த திருவடியப்பன் குட்டநோய்

நீங்கி இன்புற்றனன். ஆகவே புராணப் பெருமை தெள்ளிதில் விளங்கும்.

இப்புராணத்தில் மிக முக்கியமான வரலாறுகளை மட்டும் மிகச் சுருக்கி எழுதுவாம்.

1. வேணுவனச் சருக்கம்:— நான்கு வேதங்களும் தாருவாய் சின்று நிழலைச்செய்து சித்தியமாயிருக்கவேண்டுமென்று சிவபெருமானிடம் வரங்கேட்க, அவர் தாம் நடனம் புரியும் 21 தலங்களில் மிகச்சிறந்த காஞ்சி எனப்படும் நெல்லையில் வேணுவாய் அமருங்கள், அங்கு விங்கமாயமர்ங்களுவோம் எனவே, வேதங்கள் மூங்கில் மரங்களாக இறைவனும் விங்கமாகி அருள்புரிவாராயினர்.

2. அகத்தியரைத் தென்பால் அனுப்பியது:- இறைவன் பார்வதியை இ ம ய த் தி ல் திருமணஞ்சு செய்கையில், தேவர்கள் யாவரும் திரண்டு கூடியதால் வடபால் தாழ்ந்து தென்பால் உயர்ந்தது. ழுமியைச் சமப்படுத்த விரும்பிய இறைவன்; தம்மை ஒத்த அகத்திய முனிவரைத் தென்பால் அனுப்பினர். வரும் வழியில் மாயக்கிரவுஞ்சனை அழித்தும், விந்தியமலையைத் தாழ்த்தியும், வாதாபி வில்வலை அழித்தும், திருக்குற்றுலம் அடைந்து திருநெடுமாலைச் சிவலிங்க மாக்கியும், பொதிகையில் அடைந்தனர். ழுமியும் சமங்கையை கையெடுத்தது. பின் குண்டிகைக் கங்கையைத் தாம்பிரபர்ணி யாகப் பிறப்பித்து அது சங்கமமாகுமிடம் வரை ழுமியை வளம்பட அருளினர். மனைவி லோபாமுத்திரையும் திருச் செங்கூர் முருகனை வழிபட்டு முத்தியடைந்தாள். அகத்திய ரூம் வேணுவனம் அடைந்து கைலைத் திருமணக்கோலங்கள்டு மகிழ்வாராயினர்.

3. வெணுவனப் பேருமை:- ஆதியாம் பிரமந்தானே அகமகிழ்ந்திருத்தலாலும், சோதியாகிய இரண்டு லிங்கம் தோன்றியிருத்தலாலும், வேதங்களே மூங்கிலாகச் சூழ்ந்திருப்பதாலும், அமவரான திருமூலநாதர்க்கு ஆவிடையாளும் கூடவே ஆதியிற்கிணங்காலாலும், மூவரும் இன்பமாக முறைபுரிந்திருக்கையாலும், வடிவாள் முப்பத்திரண்டறங்கள் செய்திருப்பதாலும், பேருதிதோறும் இறைவன் இங்கிருப்பதாலும், திருநெல்வேலியாகிய வேணுவனம் யிகச் சிறப்புகடையது. மேலும் வதிவேர்க்கும், வருவோர்க்கும் முத்தியளிப்பது இத்தலம். தாருகாவனமும் இதுவே. சின்துஷ்டந்துறையில் ஒருநாள் நீராடினவர் பதினையிரம்கிரிச்சா பலன்டைவர். பொற்றுமரையில் ஆடினவர் அதிலும் பத்து மடங்குப் பலனையடைவர். சுவேதகேதுமுனி மிருத்துஞ்சயமந்திரோபதேசஞ்சுசெய்து எமபயம் ஒழிந்தின்புற்றதும் இங்கு. சகுவதீர்த்தபுரம், தேங்காஞ்சி, கன்னிப்பதி முதலிய சிறப்புப் பெயர்கள் உடையது. தூர்க்கை, பிட்டாபுரத்தியாகிய தேவதைகளின் காவற்குட்பட்டது.

4. தசாத இராமன் பேறுபேற்றது:- இவர்; மார்சனுகிய மாயமானைத் தொடர்ந்து போகும் வழியில், கயத்தாற்றில் வில்லினாற் கீறிப் பொருங்கயை அழைப்பித்து மேல் பக்கம் லிங்கம் அமைத்துப் பூசித்துக் கோதண்ட ராமன் எனப் பெயர் கூற்னர். மானாரில் மாயமானைக் கொன்ற பின் சிதையைத் தேடி வருந்தினர். பின் அகத்தியரை அடைந்து அவரால் ஜங்கெதமுத்து உபதேசம் பெற்று, நெல்லையப்பரை வழி பட்டு பாசுபதாத்திரம் பெற்று, இராவணைன் வென்று சிதையை மீட்டு இராமநாதரை வழிபட்டு அயோத்தியடைந்தனர்.

5. கருவூர்ச் சித்தர்:— இவர் கீரானாரில் வேதியர் குலத்திற் சூரியனருளாற் பிறந்தவர். மெய்ஞ்ஞானம் பெற்றவர். தலங்தோறும் தரி சனம் புரிந்துவருபவர். நெல்லைக்குவங்து கோவிலை வலம் வந்து சங்கிதியில் கைவே தனஞ்செய்யும் சமயம் என்று எண்ணுமல் “நெல்லையப்பா” என்று மும்முறை கூப்பிட்டும் பதில் இல்லாததால் “எருக்கு எழு” என்று சாபமிட்டு மானாருக்குப் போயினர். சிவபெருமான் சாபங்கேட்டு விடைமீதேறி மானார் சென்றார். சித்தர் இறைவனை வணங்கி ஒவ்வொரு வருடமும் ஆவணி மூலநாளில் தமக்குக் காட்சி தரவேண்டுமென்று வரம்பெற்றுக்கொண்டு நெல்லை வந்து “இங்கு ஈசன் இருக்கின்றார்” என்று சொல்லி மானார் போயுள்ளார். இவர் மானாரில் அற்புதம் நிகழ்த்திக் கொல்லம் 386-ல் காந்தீசரத் தில் முத்தியடைந்தனர் என்பது.

6. நின்றசீர்க்கேடுமோறன்:— இவர் திருஞான சம்பந்தரருளால் சமணசமயத்தினின்றும் சைவ சமயம் புகுந்து சிவபக்தி முதிர்ந்தவராய் நெல்லையில் வந்து தங்கி மனைவி மங்கையர்க்கரசி போற்ற வாழ்ந்தவர். தம் மகன் தம் சண்பர் வேதியர் புதல்வனைப் பெண்ணென்று மறைத்துச்சொல்லிய படியே பெண்ணுக்கக் கண்டவர். இறைவன் திருவருளால் அவ்வேதியர்க்கு வேறேர் ஆண் மகனையருளிவைத்தவர். வடபுலத்து அரசனை நெல்லை நாதர் மூதப் படைத்துணையால் வென்று நெல்வேலி வேந்றசீர்க்கேடுமோறன்னத் திருத்தொண்டத் தொகையிற் சுந்தரராற் பாராட்டப்பெற்றிருப்பவர். இக்கோவிலில் மணிமண்டப முதலியன் அமைத்துச் சிறப்புச் செய்திருப்பவர். இவர் கி. பி. ஏழாம் நூற்றுண்டு வீருந்தவர். இவர் காலத்துக்குப் பின் வந்த பாண்டியர்கள் சாசனங்களே நம் பார்வைக்கு எட்டுவன.

6. கல் வெட்டுக்கள்.

கோவிலில் அநேக கல் வெட்டுக்கள் இருக்கின்றன. இவற்றில் மிகப் பழமையானவை சுமார் கி. பி. 950-ல் இருந்த வீரபாண்டியன் சாசனங்கள் 5. இவை வட்டெடுத் தில் எழுதப்பட்டவை. அம்பாசமுத்திரம் கல்வெட்டுக்கள் கூறுவதுபோல், இவற்றிலும் பாண்டியன் சோழ மன்னர் தலைகளைக் கைக்கொண்டு வென்றதாகச் சொல்லப்பட்டுள்ளன.

முதலாவது ராசராசேந்திரன் (கி. பி. 1011-44) முதலாவது குலோத்துங்கசோழன் (கி. பி. 1074-1118) இவ்விருவர் சாசனங்களிலும் சோழர்கள் திருநெல் வேலீச் சிமையை வென்றுள்ளமை வெளியாகின்றது.

13-வது நூற்றுண்டில் பாண்டியர் பெருமையை நிலை நிறுத்தியவராகச் சொல்லப்படும் முதலாவது மாறவர்ம் சுந்தரபாண்டியன் (கி. பி. 1216-35) சாசனங்கள் பலவற்றில், இரண்டினில் தாம் சோழர்களை வென்று நாட்டைப் பாகித்துக்கொண்டதாகவும், முடிகோண்ட சோழபுத்தில் முடிகுடியதாகவும் தெரிவிக்கின்றார். இரண்டாவது மாறவர்ம் சுந்தரபாண்டியன் (கி. பி. 1238-51) தம் சாசனத்தில் தம் ஹெய்சாலா நண்பர் வீரசோமேஸ்வர தேவரைக் குறிக்கிறார். முதலாவது ஜடாவர்ம சுந்தரபாண்டியன் கர்நாடக காலத்திய மன்னர்கள் வெற்றியைப்பற்றிக் கூறுகிறார். மற்றப் பாண்டிய மன்னர்களில்; கி. பி. 1268 முதல் 1308 வரை விளங்கியவன்; முதலாவது மாறவர்ம குலசேகர தேவன். கி. பி. 1314-21-ல் விளங்கியவன்; இரண்டாவது மாறவர்ம குலசேகர தேவன். இவர்கள் சாசனங்கள் பல காணப்படுகின்றன.

தென்னிந்தியக் கல் வெட்டு வெளிப்போகத் துரைத் தனத்தார் அச்சிட்டுள்ள சாசனங்கள், அறிவிப்புகள் இவற்றைக் கண்ணுறும் அன்பர் எவரும், இத்தலம் கீழ்வேம்பு நாட்டுக் குலசேகரச்சதுர்வேதி மங்கலம் என்று அழைக்கப் படுவதுடன், இறைவன் திருநெல்வேலி உடையார் அல்லது உடையநாயனார் என்றும், இறைவி திருக்காமக்கோட்ட முடைய நாச்சியார் என்றும் குறிக்கப்படுவதைக் காண்பர். குலசேகர பாண்டியன் என்பவன் கேரள, சோழ, தொய்சால மன்னர்களை முறியடித்து வென்று கொண்ட பொருளைக்கொண்டு, சுவாமி கோவில் பெரிய பிரகார மதிலை அமைத்துள்ளார் என்பது; பாண்டிய மன்னர் தம பொருளைச் சிவத்திருப்பணியிற் பயன்படுத்துவதிற் பெரும் பற்றுடையவர்கள் என்பதை விளக்குவதாம். மேலும், இக்கோவிலில் பூசை முறைகளுக்கும் அழுதுபடி, சாத்துப் படி, பூ, நந்தவனம், விளக்கு, எண்ணேய், ஆராதனை முதலியவகைக்கட்டுக் கும் அக்காலப் பிரபல பாண்டிய மன்னர்களும், வேள்களும் பிற அன்பர்களும் திலம் பொருள் முதலியன உதவியிருப்பது சாசனப் பகுதிகளைப் பார்வை யிடுவோர் கண்டு மகிழ்த்தக்கது. இடச் சுருக்கம் பற்றி ஈண்டு விரித்தெழுதப்படவில்லை.

சாசனங்கள் பலவற்றிலும் அவ்வக்கால மன்னர்கள் தங்கள் பெருமையைத் தெரிவித்துக்கொள்வதுடன், திருநெல்வேலியிலிருந்து சாசனங்களை வெளிப்படுத்தியிருப்பதும் விளங்கும். இதிலிருந்து பண்டைக்கால முதல் திருநெல்வேலி எவ்வளவு பிரதானமான நகர் என்பது விளங்குகின்றது.

மதுரை நாயக்க மன்னர் தம் ஆட்சிக் காலத்தும், திருநெல்வேலிநகரையே தங்கள் தெற்குப்பிராந்தியங்கட்டுத்

தலைநகராகக் கொண்டுள்ளார்கள். இதற்கு 3 மைல் கிழக்கேயுள்ள பாளையங்கோட்டை நன்கு பலப்படுத்தப் பட்ட கோட்டை நகராயிருஞ்சமையால், அதுவே தலைநகர்க் கோட்டையாகக் கருதப்பட்டு வந்தது. நவாப் ஆட்சிக் காலத்தும், திருநெல்வேலி தலைநகராயிருஞ்தது. பாளையங்கோட்டை, கோட்டை நகராக நன்கு போற்றப்பட்டு வந்துள்ளது.

7. திரு. நெல்லையப்பர் காந்திமதி தேவஸ்தானத்தைச்சார்ந்த விராமங்கள் நிலங்கள் விபரம்.

இக்கோயிலுக்குச் சொந்தமாக அடியிற்கண்ட அயன், இனும் கிராமங்களில் சுமார் 1170 ஏக்கர் நன்செய் நிலமும், சுமார் 6375 ஏக்கர் புன்செய் நிலமும் உள்ளன.

அயன்

- | | |
|------------------------|-----------------------|
| 1. திருநெல்வேலிக்கஸ்பா | 10. அபிஷேகபட்டி |
| 2. தென்பத்து | 11. மேகமுடையார்குளம் |
| 3. பாட்டப்பத்து | 12. பிள்ளையார்காடு |
| 4. கண்டியப்பேரி | 13. மணிமூர்த்திசூரம் |
| 5. அருகன்குளம் | 14. பிரான்சேரி |
| 6. சேந்திமங்கலம் | 15. தெய்வேந்திரப்பேரி |
| 7. மேலப்பாளையம் | 16. சேர்மாதேஷி |
| 8. பல்லிக்கோட்டை | 17. சுப்பிரமணியபுரம் |
| 9. தென்குலம் | |

இ ன ம்

- | |
|--------------------|
| 18. செட்டிகுற்ச்சி |
| 19. மாறமங்கலம் |

20. திருப்பணிச்செட்டிகுளம்
21. திருப்பணிக் கரிசற்குளம்
22. " நெங்குளம்
23. " நல்லாண்டார்குளம்
24. " நெல்லைபுரம்
25. வழவாள்புரம்
26. சூவாணி

வரவு செலவு.

1352-ம் பசவி பட்ஜப்படி வருஷம் 1-க்கு நில வருமானத்தில் தூ 30,850/-ம் கட்டிட வருமானத்தில் தூ 11,850/-ம், தஸ்திக், மோகினி வருமானத்தில் தூ 17,351—12—7-ம்; இதர வருமானங்களும் சேர்த்து உத்தேச வருமானம் மொத்தம் தூ 62,400/- ;

செலவு அயிட்டத்தில், சர்க்கார் நிலவரி, முனிசிபல் கட்டிடவரிகள் தூ 9000/- மும், ரிசர்வ் வைக்கப்பட வேண்டிய தொகை தூ 5000/- மும், உள்பட 1352-ம் பசவி வருஷம் 1-க்கு பட்ஜட சாங்கிஷன் தூ 52,300/-.

விழாக்கள் விபரம்.

	நாள்
பிட்டாபுரத்தியம்மன் திருநாள்	10
விநாயகர் திருநாள்	$5\frac{1}{2}$
மூவர் திருநாள்	$6\frac{1}{2}$
சந்திரசேகரர் திருநாள்	$7\frac{1}{2}$
ஆனிப் பேருந்திருவிழா	10

ஆனிப் பெருந் திருவிழா



திருத்தேர்.

ஆனி மகம் மாணிக்கவாசகர் குருஷ்சை	1
ஆனி உத்தரம் நடராசரபிடேகம்	1
வருஷாபிஷேகம்	3
ஆடிப்பூரத்திருநாள்	12
ஆடி அமாவாசை வேணுவனக்குமர் அபிடேகம்	1
பெளத்தீர உற்சவம்	4
திருவாடிச் சுவாதி-சுந்தரமூர்த்திநாயனர் குருஷ்சை	1
வரலெட்சமி நோன்பு	1
கிருஷ்ணட்டமி (நெல்லைக் கோவிஞ்தர்)	1

ஆவணியுலத்திருநாள் (மானூர் அம்பலம் கருஹரச் சித்தர் திருவினையாடல்)	12
விநாயகர் சதுரத்தி	1
ஆவணி சதுரத்தசி நடராசரபிடேகம்	1
கார்நாள், பிசரனநாள் கதிர்	2
கேதார நோன்பு	1
நவராத்திரி	9
சரசுவதி பூசை	1
விஜய தசமி	1
புரட்டாசி சதுரத்தசி நடராசரபிடேகம்	1
ஐப்பசி விசு	1
ஐப்பசி திருக்கல்யாணத்திருநாள்	15
தீபாவளி	1
கந்த சஷ்டி-தேவசேனை திருமணம்-ஐடி ஊஞ்சல்	10
திருவனந்தல்	30
கார்த்திகைச் சோமவாரம்	4
குமார சஷ்டி	6
திருக்கார்த்திகை	2
மார்கழித் திருப்பள்ளி எழுச்சி	30
திருவெம்பாவைத் திருநாள்	12
மார்கழித் திருவாதிறை ஆருத்ரா தரிசனம்	1
தைச்சங்கிராந்தி	1
தைப் பாரிவேட்டை (ராமையன்பட்டி)	1
தைப் பூசத்திருநாள்	12
சௌந்தரசபை நடனம்	1
தை மகம்-தைப்போத்ஸவம்	1
பத்திரதீபம் அல்லது லட்ச தீபம்	4, 12
மஹாசிவராத்திரி	1
அப்பர் தைப்பம், மாசி மகம்	1

மாசி சதுர்த்தசி, நடராசரபிடேகம்	1
சந்திர கிரகணம், சூரிய கிரகணம்	1
பங்குனி உத்தரத் திருநாள்	12
பங்குனி உத்தரம் செங்கோல் திருநாள் } வள்ளி திருமணம் } அகத்தியர் காட்சி } சித்திரை விசு—புதுப் பஞ்சாங்கம் வாசித்தல்— } அகத்தியர் காட்சி } சித்திரைத் திருவோணம் நடராசரபிடேகம்	1
சித்திரைச் சதயம் அப்பர் குருஷை	1
சித்திரைப் பரணி சிறுத்தொண்டர் குருஷை	1
வசந்தம் திருநாள்	21
சுவேதகேது திருநாள், வெள்ளி ரதம்	3
வைகாசி விசாகம் சங்காபிழேகம்	3
வைகாசி மூலம் திருஞானசம்பந்தர் குருஷை	1
நம்பியாண்டார் நம்பி குருஷை	1
சேக்கிழார் குருஷை	1

284½ நாட்கள்

மாத விசேஷங்கள்.

1. பெளர்ணமை	13
2. அமாவாசை	13
3. திருவாதிரை	13
4. விசாகம்	13
5. பிரதோஷம்	25
6. சனிவாரம்	52
7. சங்கிராந்தி	12

அர்ச்சனை முதலியவற்றின் கட்டண விபரம்.

	விபரம்.	அர்ச்சனை முக்கட்.	பட்டர்.	சாஸ்திரி-
1.	அஷ்டோத்திரம்	0—0—6	0—0—6	0—0—6
2.	திரிசதை	0—1—0	0—1—0	0—1—0
3.	சகஸ்ரநாமம்	0—2—0	0—2—0	0—2—0
4.	தேங்காய் உடைக்க	0—0—6
5.	நதி ஜலம் மொங்கான்	1-க்கு	0—2—0	
	ஷெடி வண்டி	1-க்கு	1—8—0	

8. தேவஸ்தான நிருவாகப் பகுதி.

1940-ம் ஆண்டு ஏப்ரல் 17-ல் அறிவிக்கப்பட்ட 1576, P. H./MS சர்க்கார் உத்தரவுப்படி, மேற்படி தேவஸ்தான எக்ஸிகியூட்டிவ் ஆர்சராக திரு. R. மோகன் ரேங்கையா நாயுடு அவர்கள், பி. ஏ., பி. எல்., நியமிக்கப்பட்டுள்ளார்.

9. திருநெல்வேலியைப்பற்றிப் பாடியும் எழுதியும் உள்ள நூல்கள்.

1. வேணுவன புராணம்—1914-ல் மு. ரா. அருணசலக் கஹராயர் பதிப்பித்தது (454 செய்யுள்)
2. திருநெல்வேலித்தல பூராணம்—திருநெல்வேலி நெல்லை யப்பபிள்ளை பாடியது. 1869-ல் அச்சிடப்பட்டது.
3. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்—தச்சநல் ஹார், வன்னியப்புகிள்ளை குமாரர் வித்துவான் அழகிய சொக்கநாத பிள்ளையவர்கள் பாடியது.
4. காந்திமதியம்மை கலித்துறை அந்தாதி—ஷெடி பிள்ளை பாடியது. அச்சமயஞ்சு மகாசித்துவான் சாலிவாழசர ஓதுவாழுர்த்தியவர்கள் அச்சிட்டது.

5. கேல்லை வருக்கக் கோவை—வேம்பத்தூர், வித்துவான் அம்பிகாபதி அய்யர் பாடியது. 1914-ல் அச்சிடப் பட்டது.
6. கேல்லைச் சீங்கு—ஏர்கிங்கநல்லூர், V. N. காந்திமதி நாதன் செட்டியார் பாடியது. 1915-ல் அச்சிடப் பட்டது.
7. திருக்கேல்லைச் சேத்தீரக்கும்மி—விழுப்புரம், சின்னமடம், க. சி. முருகேசு முதலியார் பாடியது. நெல்லையப்பக்கவிராயர் அவர்களாற்பார்த்து பிரபவஸு அச்சிடப் பட்டது.
8. திருக்கேல்லை மும்மணிக்கோவை—கல்லிடைக்குறிச்சி, மகாவித்துவான் சிதம்பரநாதக் கவிராயர் இயற்றியது. பிரபவஸு அச்சிடப்பட்டது.
9. கேல்லையந்தாதி — பூநிவில்லிபுத்தூர், வக்கீல் தையல் பாகம் பிள்ளை பாடியது.
10. திருக்கேல்வேலி பூநிகாந்திமதி } மௌயமன் பத்தகம் } மௌ
11. பூநி தாம்ரபாணி மாஹாத்மியம் — எ. ஆர். கணபதி சான்திரிகள் மொழிபெயர்த்தது. 1905-ல் அச்சிடப் பட்டது.
12. திருக்கேல்வேலிச் சீமைச் சரித்திரம் — எட்டயபுரம், குருகுலதாசப் பிள்ளை எழுதியது.
13. சிவஸ்தல மஞ்சி—டி. முன்சீப் த. சுப்பிரமணிய பிள்ளை எழுதியது.
14. திருக்கேல்வேலித் தல புராணம் வசனம் — ம. துரை, ம. அழகர்ச்சாமிப்பிள்ளை எழுதியது. 1910-ல் அச்சிடப் பட்டது.

15. திருவினோயாடற்புராணம்—பரஞ்சோதி முனிவர்
16. திருத்தொண்டர் புராணம்—சேக்கிழார் பெருமான்
17. மனோன்மணீயம்—P. சுந்தரம் இள்ளை (பேராசிரியர்)
18. திருநெல்வேலிச் சுரித்திரம்—பிஷப் கால்டுவல்
19. Asylum Press Almanack &
Directory for 1930. (Tinnevelly Dt.)
20. திருநெல்வேலிப் பதிகம்—திருஞானசம்பந்தசவாமிகள்
21. Tinnevelly District Gazetteer.

—
திருச்சிற்றம்பலம்.

திருஞானசம்பந்தசவாமிகள்
திருவாய் மலர்க்கருளிய
திருநெல்வேலிப் பதிகம்
பண் — சாதாரி.

1. மருந்தலை மந்திரம் மறுகமைன் னெறியலை மற்றுமெல்லாம் அருங்துயர் கெடும்வர் நாமமே சிங்கதசெய் நன்னெஞ்சமே பொருங்துதன் புறவினிற் கொன்றைபொன் சொரிதரத் துன்றுபைம்பூழ் செருங்திசெம் பொன்மலர் திருநேல்வே வியுறை செல்வர் தாமே.
2. என்றுமோர் இயல்பினர் எனதினை வரியவர் ஏற்றேதறிச் சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பதுவே துன்றுதன் பொழுல்தழைக் கெழுவிய கேதகைப் போதனைக்கு தென்றல்வங் துலவிய திருநெல்வே வியுறை செல்வர் தாமே.

3. பொறிகள் அரவமும் போழிள மதியமுங் கங்கையென் னும் நெறிபடி குழலியைச் சடையிசைச் சலவிவெண் னீருப்புசிக் கிறிபட நடந்தாற் கிளிமொழி யவர்மனங் கவர்வர்போலுஞ் செறிபொழில் தமுவிய திருநெல்வே வியுறை செல்வர் தாமே.
4. காண்டகு மலைமகள் கதிர்நிலா முறுவல்செய் தரைவேயும் பூண்டா கம்புறங் காடரங் காநட மாடல்பேணி ஈண்டுமா மாடங்கள் மாளிகை மீதெழு கொடிமதியக் தீண்டிவங் துலவிய திருநெல்வே வியுறை செல்வர் தாமே.
5. ஏனவெண் கொம்பெர்டும் எழில்திகழி மத்தமும் இளவரவங் கூனல்வெண் பிறைதலும் சடையினர் கொல்புலித் தோலுடையார் ஆனின்நல் லைந்துதகங் தாடுவர் பாடுவர் அருமறைகள் தேனில்வண் டமர்பொழில் திருநெல்வே வியுறை செல்வர் தாமே.
6. வெடித்ரு தஜையினர் வேனல்வெள் ஓந்தினர் விரிசடையர் போடியணி மார்பினர் புலியதள் ஆடையர் பொங்காவர் வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார் செடிபடு பொழிலணி திருநெல்வே வியுறை செல்வர் தாமே.
7. அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று தக்கஞர் வேன்வியைச் சாடிய சதுரஞர் கதிர்கொள்செம்மை புக்கதோர் புரிவினர் வரித்ரு வண்பேண் மூரலுஞ்சோலைத் திக்கெலாம் புகழுறுங் திருநெல்வே வியுறை செல்வர் தாமே.
8. முங்கிமா விலங்கலன் தெடுத்தவன் முடிகள்தோள் கெரிதரவே உந்திமா மலரடி யொருவிரல் உகிர்துதி யாலடர்த்தார் கங்கமார் தஞ்சொழில் மங்கிகள் பாய்தர மதுத்திவலை சீத்துபுந் துறைகமழு திருநெல்வே வியுறை செல்வர் தாமே.

9. பைங்கண்வாள் அரவீனை யுவனைடு பணிமல ரோனுங்கானு அங்கனு அருளொன அவரவர் முறைமுறை யிறைஞ்சுகின்றூர் சங்கநான் மறையவர் நிறைத்தர அரிவையர் ஆடல்பேணத் தீசுக்கீள்நாள் விழுமல்கு திருநெல்வேலி யிறை செல்வர் தாமே.
10. துவருறு விரிதுகில் ஆடையர் வேடமில் சமணரென்னும் அவருறு சிறசொலை யவுமென நினையுமெம் அண்ணலார்தாம் துவருறு கொடிமல்கு மாளிகைச் சூளிகை மயில்கள் ஆலத் திவருறு மதிதவழி திருநெல்வேலி யிறை செல்வர் தாமே.
11. பெருந்தண்மா மலர்மிகை அயனவன் அனையவர் பேணுகல்வீத் திருந்துமா மறையவர் திருநெல்வேலி யிறை செல்வர் தம்மைப் பொருந்துநீர்த் தடம்மல்கு புகலியுள் தூணசம் பந்துங்சொன்ன அருந்தமிழ் மாலைகள் பாடியா டக்கெடும் அருவிளையே.

திருச்சிற்றும்பலம்.

திருநெல்வேலித் தேவாரப்பதிகத்தின் கருத்து.

1. சீர்தரும் புகவிவேந்தர் செய்யவாய் மலர்ஸ்து கூறும் பார்தருங் திருநெல்வேலிப்பதிகத்தில் தலபுராணத் தார்தருங் கதைகளொல்லாம் அடங்குமென் ரெம்மனேர்கட் கேர்தரும் புலமைசான்றேர் இயம்பிய தெடுத்துச்சொல்லாம்.
2. மருந்தலை என்னும் பாட்டின் மன்னிய கடவுள் வாழ்த்தும் திருந்துபாயிரமும் நாட்டுச்சிறப்பொடு கூகர்ச்சிறப்பும் பொருந்து பஞ்சாக்கரத்தின் புகலருமிமைதா னும் அருந்தல் நெல்லுக்கு வேலி அமைத்ததும் அடங்குமன்றே.
3. என்றுமோர் என்னும் பாட்டில் இனையிலா மூலவிங்கம் என்றுமே அழிவிலாமல் இருப்பதும் தருமதேவன் ஒன்றுமோர் இடபமாகி உற்றதும், தாருகானத் தொன்றுமோர் கதையுமாமென் ஜூரைத்தனர் உணர்வின்மிக்கார்.

4. பொறிகளர் என்னும் பாட்டிற் புகழ்பெறு ஈகராசர் செறியடன் தபசபண்ணி செடும்பணி யானவாறும் மறியுடல் திங்கள் பொற்றுமரையினிற் படிந்துசாபம் அறிவுறக் தீர்ந்தவாறும் அணிகெழு பகீரதன்தான்.
5. கங்கையை யழைப்பான்வேண்டிக் கடுந்தவம் புரிந்தவாறும் மங்கைபாகலு மக்கங்கை மனிமுடித்தரித்தவாறும் செங்கையிலெடுக்குதிற்றின் சிறப்புறு மகிழ்மதாலுஞ் சங்கையின் றடங்கு மென்று சாற்றினர் தமிழ்தூல்வல்லோர்.
6. காண்டகென்றுரைக்கும் பாட்டிற் கவின்றிருடனச்சீரும் சேண்டரவிளங்குமன்றின் சிறப்புமீரைந்துபேதம் பூண்டகன்னடனச் சீரும்புரத்தொடு மாலயத்தை மாண்டகுகெடுமால் காந்திமதி புதுப்பித்தவாறும்.
7. ஏனவெண்ணென்னும் பாட்டிலெழி இறுதுக் காமதேனு ஊனாழில்வரங்கள் பெற்ற யூரச்சியும் பஞ்சகெளவ்யம் ஆனபூலபிடேகத் தோடங்தணர் சிறுவருக்குத் தானாயகனே எல்ல சற்குருவாகி வந்து.
8. அருமறையோதுவித்த வண்பெறுக்கதையும் வேதம் தருமலி மூங்கிலாகத் தானவதீரித்தவாறும் விரிவறவடக்குமென்ப வெடிதரு வென்னும்பாட்டின் மருவிய வழுதி வேண்டவளர்ந்த விங்கத்தின் சீரும்.
9. உலகெலா மீண்ற கண்ணி யொருவிலோயாட்டை யுன்னி யலகிலாங்தச் சோதியணிலிழி புதைத்தவாறும் விலகிவாருமிழ் வேதண்ட மேன்மையும் கம்பையாற்றில் திலகவானுத லெம்மன்னை சிவனைப் பூசித்தவாறும்.
10. சிந்தழுஞ்சுறை முன்னுன தீர்த்தத்தின் மகிழ்மதானும் அந்திலாங் கமையுமென்ப வக்குலா வென்னும்பாட்டில் வந்த மானுசுத்திராக்க மகிழ்மயும் தக்கஞர்செய் சங்தமார் வேள்வி முற்றுஞ்சாடிய சதுரப்பாடும்.

11. அன்னவன் மகளாயுற்ற அரும்பழி தொலையவன் கீஸ் மன்னிய விழையத்தூடு வந்தவதறித்தவாறும் கண்ணியிலவை மெங்கோன் கடிமணம் புரிந்தவாறும் தன்னிய வடாது பூமிதாழுத் தெற்குயர்ந்தகாலை.
12. இன்னவை சமன்தாக விருங்கடமுனிவன் நெற்கிற பொன்னவீர் பொருளையோடு போந்ததும் அவனுக்கிசன் மன்னியதல முன்னுண மகிழைகளுரைத்தவாறும் அன்னவன் வழியில் விக்தமத்தெடு கிரவஞ்சுத்தை.
13. அடக்கி வில்வலன்வாதாவி யழிந்திடப்புரிந்தவாறும் மடக்கொடி பாகன் மேய வளங்கெழுதலங்கள்போற்றிக் கூடக்குறு திருக்குற்றுலக்கோநகராடைந்துமாலைக் கடக்குறு முனிவன் முக்கட்கடவுளா நினைத்தவாறும்.
14. மின்னிய பொதிகைமேவி வித்தக முனிவன்றும் பஸ்னியைப் பிரவாகிக்கப்பண்ணிய பரிசும்செம்பொன் துன்னுமங்கியின் மூலங்கொடுத்துச் சங்கமம்வரைக்கும் மன்னியதலங்கட்டகெல்லாம் மருவிய மகிழைதானும்.
15. இறைவைனக்தொழிலும் அன்னைறையென வலகங்காத்த முறையையும் மலையவாழுக்கை முனிவரன் மகிழுங்கு போற்றக் கறைகெழுமிடற்றந்தோமான் கடிமணக்கோலங்காட்டி சிறையருள் புரிந்துகின்ற நீர்மையும் அடங்கும்பன்னே.
16. முந்திமாவென் னும் பாட்டின் முளையடிமுளைத்தசோதி விந்தையார் நெறியுளாரை ஸ்கிரகித்துத்துய புந்தியா ஒயர்ந்துளாரைப் புகழுறப்புரந்தவாறும் அந்திரே வக்கலோதிய ரதகவடிவாளோடு.
17. வரங்கரு சூலமேந்து மாகில்பிட்டாபுரத்தி யுரங்திகழையனுர் மற்றுலம் பொருத்தாந் தோண்மன்னர் பரங்குறு மரக்கர்தம்மைப் பழித்தொழிலையோரை அரங்கதகளவெங்கோ னருளினுற் ரூலைத்தவாறும்.

18. பைங்கண்வாளன் னும் பாட்டிற் பைங்குழாய்ப்படலையா னும் செங்கணைவிரண் ஊா னும் சிவன்டிமுடியுங்கேடி அங்கண்மா ஞாலங்கீண்டும் அம்பரமீதிற்பாய்க்கும் வெங்கணைவாவில் காலம் வெங்குழாயுங்கவாறும்.
19. கச்சபாலயமுஞ் சிதைகாதலன் கிட்டினன்பார் மெச்சமாதவர்கள் மன்னைவ் வேங்கர்களன்பினேஞ்சு கச்சவாளரவப்பூனை னல்லருள் அடைந்தசீரும் விச்சைமான் மதியங்கோறும் விழுவணி விளைத்தவாறும்.
20. துவருதுவென் னும் பாட்டிற்றுக்கஞ்சூ சமணரோடு பவருது பாஞ்சராத்ரம் பழுதற வெந்றவாறும் கவருது கொடிகள் மன்னூங் கதிர்மணிமாடத்தும்பர் திவருது மதியக்கீண்டு சிரபுரப்பிள்ளையார்தாம்.
21. இருமறை நெறிக்கோங்க வெழுங்கருளின தும்தீமைப் பெருமலமொழிக்கவல்ல பெருங்கருமாறித்தீர மருவியகுமரவேளின் வளங்தரு கணதயும்சீர்சா வருமறைக்குறிய கும்பனரசியல் புரிங்கவாறும்.
22. தொண்டர்கள் நயினுர்தங்கள் துகளறுகணதயும்மேவும் பெண்தரு பாகற் போற்றும் பெருந்தண்மா என்னும் பாட்டில் அண்டருக்கரிய வெங்கோன் ஆடல்மற்றனைத்தும்தாய் தண்தரு தாருகானத் தாபதர் சிறப்பும் அன்னுர்.
23. பன்னியர் சிறப்பும் கூறும் பான்மையின் நான்மைத்தாகும் மன்னிய ஆச்சரமத்தின் வரண்முறையாவும் மாதர்க் குன்னிய கற்பும் அங்கத்தோர் இலக்கணமும் பூழி தண்ணில் அவ்வருண பேதத்தகுமமும் அடங்குமன்னே.

“திருநேல்வோலித் தல புராணம்”

10. திருநெல்வேலிச் செய்யுட் கோவை.

1. “ந்தைக்கெண்ட சிந்தையான் நேல்வேலி வேள்ற
தின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்”
“திருத்தொண்டத் தொகை”
2. கார்த்தண் முகிற்கைக் கடற்கா மூயர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த அமனர் அழிந்தது கண்டுமற் றுங்கவணைக்
கூர்த்த கழுவின் துதிவைத்த பஞ்சவன் என்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நேல்வேலி யில்வேள்ற மாறனுக்கே.
“திருத்தொண்டர் திருவந்தாதி”
3. ஆயதூர் சுவிப்பார்பால் அமர்வேண்டி வந்தேற்ற
சேய்துத் தெவ்வரெதிர் நேல்வேலிச் சேநுக்களத்துப்
பாயபடைக் கட்டல்முடுகும் பரிமாவின் பெருவள்ளம்
காடுமதக் களிற்றின்திரை பரப்பிஅமர் கடக்கின்றார்.
“நின்றசீர்நெடுமாற நாயனார் புராணம்”
“அங்குறைந்து கண்ணுதலார் அடிகுடி அகண்றுபோய்ப்
பொங்குதமிழ்த் திருநாட்டுப் புறம்பினைதுழி நேல்வேலி”
“திருநாவுக்கரசாயனார் புராணம்” 410 செ.
4. நிறவான் முத்தும் வயிடுய நிறையும் பொன்னும்
வினோபொருநைத்
துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வடிந்திற் பிறந்த
தோன்னகரும்.
“திருவினையாடற்புராணம் அருச்சனைப்படலம்.”
“எல்லாம் ஆகிய கண்ணுதல் இறைவனும்
பல்லாயிரத் தேவரும் பிறரும்
நிலைபெற நின்ற பனிவரை துலையின்
ஒருதலையாக உருவஞ் சிறிய
குறுமுனி தனியாய் உறுமலை மற்றோர்

தலையாச் சமமாய் நின்றதேல், மலைகளில்
மலையமோ அலதுபொன் வரையோ பெரிது
சந்து செலிவழி தந்த கங்கையும்
பின்னெரு வாயசம் கவிழ்த்த பொன்னியும்
வருந்திய தேவரோ டருந்தவர் ஜெண்ட
அமிழ்திலுள் சிறந்த தமிழ்மோழி பிறந்த
மலையம் நின்றிழிந்து விலையுயர் முத்தும்
வேழவெண் மருப்பும் வீசிக் காழுகிற
சந்தனு டவியும் சாடி வந்துயர்
குங்குமம் முறித்துச் சங்கினம் அலறும்
தடம்பனை தவழ்ந்து மடமயில் நடம்பயில்
வளம் பொழில் கடங்கு சூம்பல நிரப்பி
இருக்கரை வாரமும் திருமகள் உறையுளாப்
பண்ணும் இப்புண்ணீய தாமிர வர்ணீயும்
எண்ணீடில் ஏயும்ளன் நிசைக்கவும் படுமோ?
இங்கு வலம்வர இருந்தங் தொன்னகர்
பொன்னகர் தன் விழும் பொலிவறல் கண்டனை
“மனேன்மணீயம்” 1 அங்கம்.

காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்.

வருகைப் பருவம்.

வாரா திருந்தால் இனிநான்றன் வடிவேல் விழிக்கு மையெழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணீயால் இழைத்த பணிபுனையேன்
பேரா தரத்தி ஞெடுபழக்கம் பேசேன் சிறிதும் முகம்பாரேன்
பிறக்கு முலைப்பால் இனிதூட்டேன் பிரியமுடன்ஒக் கலையில்
வைத்துத்

தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழும் மணித்தொட்ட டிவில்வற்றித் திருக்கண் வனரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில் தவழுங் குழந்தாய்! வருகவே
சாலிப் பதிவாழ் காந்திமதித் தாயே! வருக வருகவே.

ஊசற் பருவம்.

குருமணிச் சூட்டுரகர் வேட்டவரம் ஈந்தும்
 குழற்கால்நறும் பொகுட் உக
 கோகனக வாவியிடை திருவாண மாப்புனல்
 ஒடைந்துளம் வருங்துமட வாரக்
 கருள்சரங் தவர்த்துகில் அளித்தும் ஒருகங்காள
 ராகிமுனி வர்பன்னி மஸர்
 ஆடைகள் கவர்ந்தும் அடல் இந்திரத் துய்மனுறும்
 ஆனையரு நீத்துநா ஞம்
 திருவிளக் கிடுவானே டேய பரத்தைமகிழ்
 சீர்பெறச் செய்துமுது நூல்
 தேஹாலம் ஆதிசை வச்சிறுவர் எய்தத்
 தெரித்தும்விளை யாடும்இயல் பில்
 பொருவில்வட மலைவில்லி மருவுரா கதவல்லி
 பொன்ஜைசல் ஆடியரு னே
 புகழ்முங்கில் வனங்கமை திகழ்காந்தி மதியம்கை
 பொன்ஊசல் ஆடியரு னே.

காந்திமதியம்கை கலித்துறையபந்தாதி.

மெட்டுக்கெட் டோம்பொருள் இல்லாகை யாவ்வெல் விலைகள்
 மட்டுக்கெட் டாத படியான தன்றியும் வாழையிலை [எவ்கள்
 துட்டுக்கெட் டாமது வும்கிடை யாத்திலை தோடியெங்கும்
 தட்டுக்கெட் டேங்கின தம்மச சொல்வந் தரமிலையே.

76 செ.

நெல்லை வருக்கக்கோவை.

நற்றுபிரங்கல்.

நீட்டித் துறையுங் திருமேனி யார்வெல்லை நாட்டிலண்ணல்
 கூட்டிக் கொடுசெலும் பேதைக்கு யான்கொடும் பாலையழல்
 முட்டிப் புகையெழு விக்குமென் ரேமுன்னை நாளிற்செம்பஞ்சு
 குட்டிக் களித்திருங் தேனைய. கோஅவள் உள்ளடிக்கே.

56 செ.

நெல்லீச் சிந்து.

“சேஞ்சூர் வளர் முருகாதா என்ற மெட்டு”

செப்புமொரு தூற்றெழுபத் தொன்று பரிவாரால்
 தேவதைகள் கோவில்தனில் உண்டு அதன்
 தேசுறவே நானு நெறி
 யோடு நல்பூசையது
 சேமுடன் செய்வான்டுகொண்டு அதனுற்றினம்
 சீர்க்கிலை நாகவாங் துண்டும்.

நெல்லீச் சேத்திரக் கும்மி.

பொற்று மரையாடும் பெண்களுக் கேழுனம்
 புடவை கொடுத்தனர் கஞ்சிவனுர்
 உற்றுடி நாமணடவோ மவரால்மிக
 உயர்வான் பட்டு பீதாம்பரமே.

111 ச.

திருநெல்லீ மும்மணிக்கோவை.

பாங்கா லக்ஷ்மிழம் தூய்மைசெய் நால்வர்க்குப் பைங்கயிலைப்
 பாங்கால் வண்டரு வாய்மறை போதஞ்செய் பண்ணடவினைப்
 பாங்கால் வெம்ப்பார் தீண்டார்செஞ் சேயருட் பார்க்கவைபலிப்
 பாங்காலம் வந்தது நெல்லேசன் மெய்ப்புகழ் பன்னுவமே.

29 ச.

நெல்லீயந்தாதி.

அஞ்சக் கரமெனும் ஆயுதத் தாலக மாவயலிற்
 பஞ்சப் புலன்களை வெட்டி அன் பாமுரம் பாங்கமைத்து
 விஞ்சத் திருத்திகெல் வேலியில் மேவிய வித்தகனுர்
 கஞ்சத் திருப்பத நாற்றினை நாட்டிக் கடிதுய்மினே.

55 ச.

திருநெல்வேலிக் காந்தியதியம்மன் பதிகம்.

ஆணிக் களகத் தரும்பொ ருளேபென நாவியடல்
பேணிக் கருதும் பொருளெலு மூன்றும் பிரபலமாய்க்
காணிக்கை யாகத்தங் தேவேணை யாளக் கடலுனக்கு
மாணிக் மேவளம் வாய்கெல்லைக் காங்கி மதியமையே.

2 செ

வேணுவன புராணம்.

நெல்வேலி நாதர்.

பொன்கொண்ட மலர் அயனும் நெடுமாலும் அமரர்களும் புகழுந்து
போற்ற மின்கொண்ட மருங்குமையாள் இடம்பயில நடம்புரியும் விலை
சொன்கொண்ட ஜங்கரனும் அஹுகனும் புடைக்குழுங் கோமான்
எம்மான் மன்கொண்ட நேல்வேலி நாதன்இரு பாதமலர் மனத்துள்
எவப்பாம்.

காந்தியதி.

ஏர்கொண்ட நெல்லைக்கர் இடங்கொண்டு வலங்கொண்டக் கிறைஞ்சு வோர்கள்
சீர்கொண்ட தன்சுருவும் பரன்சுருவும் விளங்குஅருள் செய்து நாளும்
வேர்கொண்டு வனர்க்கோங்கும் வேய்ச்சன்று முத்தைமிக விரும்பிப் புறை
வார்கொண்ட களபழுலை வடிவுடைய நாயகிதாள் குணங்கி
வாழ்வா

வாழ்த்து.

பூதி சுதனம் எக்கஜும் பேரங்குக
சாதி வைத்திகம் கைவும் விளங்குக
கோதி வரன்மழை தூங்குக வையமேல்
கீதி வேங்தன் நிலைபெற்று வாழ்கவே.

திருச்சிஸ்ரம்பலம்.